



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,168 — FRIDAY, OCTOBER 27, 1950

Published by Authority

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officer :—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
Land Sales by the Government Agents :—		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	1171
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	1174
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	1174
		Land Resumption Notices	—
		Miscellaneous Land Notices	1179
		Lands under Peasant Proprietor Scheme	—

Land Acquisition Notices

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion in extent 2 acres 0 roods 0 perches of the land called Polwatte Estate, situated at Pamunuwa in Asgiri Udasiya Pattuwa, Matale South, Matale District, surveyed and more particularly described as lot 1 in P. P. A. 1,604.

Reference No. J/E/141.
Colombo, October 18, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Q 3249.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

The land called Pokunabodawatta, in extent 0 acres 0 roods 03 27 perches, situated at Wedamulla in Siyane Korale West (A. P.), Colombo District, surveyed and more fully described as lot 1 in P. P. A. 2,743.

Reference No. J/TW/272,
Colombo, October 11, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

The land called Himbutupolehena, 2 acres in extent, situated in Digala Village, in Kegalla District, bounded as follows :—
North by land belonging to Perera Baas,
East by land belonging to D. L. Appu Singho,
South by land belonging to W. M. Punchi Banda,
West by paddy field.

Colombo, September 20, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

1171—J. N. B 1839-635 (10/50)

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for a reservation for the bund of the Bolgoda Flood Protection Scheme and for obtaining spoil for the bund construction, Kalutara District, to wit:—

Lot	Name of Land	Preliminary plan No. A 2,033. Villages—Panapitiya and Paraduwa	Description	Extent		
				A.	R.	P.
7	Ambalanwatta	..	Garden contains 4 coconut trees, 1 jak tree 40 years, 22 coconut trees, 12 jak trees 30 years, 5 coconut trees, 9 breadfruit trees, 1 arecanut tree and 1 orange tree 15 years, 7 coconut trees 7 years and 5 plantain bushes, said to be owned by Kumarapallage Pelis Peiris of Panapitiya, Kumarapallage William Peiris of Wewita, Amaratunga Dona Missie Nona of Paraduwa and Yakdehikandage Podinona Costa of Panapitiya	0	1	36.5
8	Ambalanwatta	..	Garden contains 8 coconut trees and 3 jak trees 30 years, 5 coconut trees 4 years, 2 jak trees, 3 breadfruit trees, 1 arecanut tree and 1 kabaranka tree 12 years, and 1 mangosteen tree 2 years, said to be owned by Kumarapallage Pelis Peiris of Panapitiya, Kumarapallage William Peiris of Wewita, Amaratunga Dona Missie Nona of Paraduwa and Yakdehikandage Podinona Costa of Panapitiya	0	0	19.1
46	Madurugovipola		Paddy field, said to be owned by Willegoda Liyanage James Singho and Pothupitiyago alias Liyanage William Singho of Peipola	0	0	6.0
48	Hikgahaaswedduma alias Halgaha aswedduma	Hal-	Paddy field said to be owned by D. James Tennakoon of Paraduwa Walauwa, Paraduwa, Diyagama, D. Jerry Tennakoon of Paraduwa Waluwa, Paraduwa, Diyagama, D. Henry Senaviratne, Police Constable, Batticaloa, D. Isilin Tennakoon of Kukulegama, Kalawana, D. Lucilin Tennakoon of Dodampe Alut Walauwa, Dodampe, D. Joslin Tennakoon of Talwatta Walauwa, Diyagama, Bolessagama, D. Adalin Tennakoon of Paraduwa Walauwa, Paraduwa, D. D. Karunanayake, c/o Proctor W. F. B. Perera, Esqr., Kalutara South, and Amaratunga James Singho of Paraduwa.	0	2	9.2
51	Waigewatta	..	Garden contains 11 coconut trees, 2 jak trees 40 years, 2 jak trees 30 years, 1 beli tree, 1 goraka tree 20 years, 1 hal tree 15 years, 1 milla tree 10 years, 40 coconut trees and 3 halmilla trees 6 years, said to be owned by D. James Tennakoon of Paraduwa Walauwa, Diyagama, D. Jerry Tennakoon of Paraduwa Walauwa, Diyagama, D. Henry Senaviratne, Police Constable, Batticaloa, D. Isilin Tennakoon of Kukulegama, Kalawana, D. Lusilin Tennakoon of Dodampe Alut Walauwa, Dodampe, D. Joslin Tennakoon of Talwatta Walauwa, Diyagama, Bolessagama, D. Adalin Tennakoon of Paraduwa Walauwa, Diyagama and D. D. Karunanayake, c/o Proctor W. F. B. Perera, Esqr., Kalutara South	0	1	12.6
53	Pantiyawatta alias Walauwawatta		Garden contains 2 coconut trees, 41 coffee trees, 1 mora tree and 1 moonamal tree 10 years, 9 arecanut trees, 1 milla tree 5 years and 11 arecanut trees 3 years, said to be owned by D. James Tennakoon, and D. Jerry Tennakoon of Paraduwa Walauwa, Paraduwa, Diyagama, D. Henry Senaviratne, Police Constable, Batticaloa, D. Isilin Tennakoon of Kukulegama, Kalawana, D. Lusilin Tennakoon of Dodampe Alut Walauwa, Dodampe, D. Joslin Tennakoon of Talwatta Walauwa, Diyagama, Bolessagama R.O., D. Adalin Tennakoon of Paraduwa Walauwa, Paraduwa, Diyagama and D. D. Karunanayake, c/o Proctor W. F. B. Perera, Esqr., Kalutara South	0	0	5
54	Do.	..	Garden contains 1 jak tree and 1 bo-tree 75 years, 17 coconut trees, 5 jak trees 30 years, 4 coconut trees, 6 halmilla trees, 1 godapora tree, 1 naran tree 15 years, 1 breadfruit tree 20 years, 4 halmilla trees, 1 cotton tree, 1 totia tree, and 1 na tree 5 years, 1 na tree, 2 nedun trees, 1 kukuruman tree and 75 coffee trees 10 years, 2 lime trees, 1 beli tree, 4 nedun trees 8 years 1 plantain bush and 1 masonry well, said to be owned by D. James Tennakoon of Paraduwa Walauwa, Paraduwa, Diyagama, D. Jerry Tennakoon of Paraduwa Walauwa, Paraduwa, Diyagama, D. Henry Senaviratne, Police Constable, Batticaloa, D. Isilin Tennakoon of Kukulegama, Kalawana, D. Lusilin Tennakoon of Dodampe Alut Walauwa, Dodampe, D. Joslin Tennakoon of Talwatta Walauwa, Diyagama, Bolessagama R.O., D. Adalin Tennakoon of Paraduwa Walauwa, Paraduwa, Diyagama, and D. D. Karunanayake, c/o W. F. B. Perera, Esqr., Proctor, Kalutara South	0	1	23.7
56	Meowita	..	Garden contains 1 jak tree 50 years, 1 mango tree 25 years, 2 bamboo bushes 20 years, 12 rubber trees, 3 hal trees, 1 rukattana tree 12 years, 15 rubber trees, 1 godapora tree 4 years, and 7 arecanut trees 10 years, said to be owned by D. James Tennakoon, D. Jerry Tennakoon of Paraduwa Walauwa, Paraduwa, Diyagama, D. Henry Senaviratne, Police Constable, Batticaloa, D. Isilin Tennakoon of Kukulegama, Kalawana, D. Lusilin Tennakoon of Dodampe Alut Walauwa, Dodampe, D. Joslin Tennakoon of Talwatta Walauwa, Diyagama, Bolessagama R.O., D. Adalin Tennakoon of Paraduwa Walauwa, Paraduwa, Diyagama and D. D. Karunanayake, c/o W. F. B. Perera, Esqr., Proctor, Kalutara South	0	0	31.2
57	Do.	..	Rubber contains 7 rubber trees 30 years, 101 rubber trees, 1 kaju tree, 5 hal trees, 1 karanda tree 20 years, 1 cotton tree and 1 arecanut tree 10 years, said to be owned by Kongahakankanange Alice Nona, M. D. James Singho, M. D. Sedin Singho, M. D. Chandradasa, M. D. Seeman Singho, M. D. Peras Singho, M. D. Podinona, all of Paraduwa, Don Charles Appu of Paraduwa, M. Charles Perera of Diyagama, A. Julius Perera of Bolessagama, Barahupolage Podinona of Palatota, Barahupolage Silman Perera, Amarasinghege Don Sedaris Singho of Duwegama, Kalutara, Amarasinghege Aron Singho of Paraduwa, Kalapuge Don Dharmasiri Goonewardena of Paraduwa, Diyagama, Don Stephen Senaratna of 94, Pallimulla, Padanure Maddage Odiris Appu of Paraduwa, M. D. William Singho of Kalapugama, Maddage Jimonis Appuhamy, of Diyagama, and Maddage Baby Singho of Peipola.	0	1	22.7
69	Kosgahawatta	..	Garden contains 28 coconut trees, 1 jak tree 50 years, 21 coconut trees, 335 rubber trees, 5 kaju trees 20 years, 6 jak trees, 1 goraka tree and 1 bedhil tree 30 years, 1 hal tree, 7 jak trees 15 years, 1 mangosteen tree, 1 breadfruit tree, 4 jak trees, 1 nedun tree, 4 lime trees, 1 batadomba tree 10 years, 26 coconut trees, 8 kaju trees 3 years, 7 jak trees, 3 lime trees 1 year, 285 rubber trees 2 years, 12 rubber trees 6 years, 3 veralu trees 8 years, 1 laolu tree, 2 kaju trees, and 2 batadomaba trees 12 years and a cadjan mud house, said to be owned by H. C. Perera of Diyagama, Paraduwa, G. Daniel Perera of Paraduwa, G. Missinona of Diyagama, Paraduwa, G. Baby Nona of 18, Weediagama, Perademya, H. Peter Perera of Talpitiya, Wadduwa, Gonaduwaige Marthenis Perera of 24, Riverside Road, Kalutara, G. Karalmahamy, A. Seeman Singho and G. Podihamy	4	0	26.5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kachcheri, Kalutara, on November 28, 1950, at 10 a.m. and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kalutara, October 23, 1950.

C. BALASINGHAM,
Assistant Government Agent.

LA. 6558.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the improvement of Pambadeniya-Galatara Village Committee Road, to wit:—

Supplement No. 1 to final village plan No. 459. Village—Waldeniya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
43	Tembilgahamulakumbura ..	Paddy field ..	Egallalage Dunasa, ditto Agonisa, ditto Sima, ditto Haramansa, ditto Abiliya, Hewayalage Pelisa, ditto Puncha, ditto Janisa, ditto Hamiya, ditto Noiya, ditto Sanchechina, all of Waldeniya, Alawwa, Egallalage Arnolisa, ditto Jayatuwa, both of Pambadeniya, Alawwa	0	0 17.3
44	Narangahakumbura ..	do. ..	Egallalage Agonisa of Waldeniya, Alawwa, and Egallalage Jayatuwa of Pambadeniya, Alawwa	0	0 3
45	Siyambalagahamulakumbura ..	do. (abandoned)	Dehelgomilage Kira, ditto Ernalin Nona, both of Waldeniya, Alawwa, Dehelgomilage Sinchina of Pambadeniya, Alawwa, Ratnayaka Arachchilage Ranhami, Hatanagodayalage Podneris, ditto Saranelis, all of Medagampola, Alawwa	0	0 2.9
47	Saragewatta ..	Coconut garden contains 2 coconut trees 60 years, 9 arecanut trees 30 years, 2 talipot trees 60 years and 1 pulun tree 20 years	Menkpurayalage Saranelis of Waldeniya ..	0	0 6.4

Supplement No. 2 to final village plan No. 460. Village—Pambadeniya

57	Ketakelagahamulawatta ..	Coconut garden contains 2 coconut trees 40 years, 1 jak tree 4 years, 2 mango trees 6 years, 1 arecanut tree 15 years, 2 suriya trees 20 years, and 1 naran tree 5 years	Paniwidakaradewage Sinchiya Fernando Paniwidakaradewage Simon Fernando and Paniwidakaradewage Harischandara Fernando, all of Pambadeniya, Alawwa	0	0 1.4
58	Do. ..	Coconut garden contains 2 coconut trees 40 years, 1 coconut plant 3 years, 17 arecanut trees 6-15 years, 1 rambutan tree 5 years, and 2 mango trees 3-5 years	do. ..	0	0 4.6
59	Kosgahamulawatta ..	Coconut garden contains 5 arecanut trees 15 years, 1 pulun tree 30 years and 1 embrella tree 30 years	Egallalage Arnolis of Pambadeniya, Alawwa	0	0 1.8
60	Hitinawatta ..	Coconut garden contains no cultivation	Hewayalage Selestinu, ditto Pabilis, ditto Sela and ditto Joknu, all of Pambadeniya, Alawwa	0	0 0.2
61	Do. ..	Coconut garden contains 4 coconut trees 10-40 years, 2 mango trees 6 years, 1 arecanut tree 3 years, and 1 talipot tree 3 years	do. ..	0	0 4
62	Kosgahawatta and Pilla-gawawatta ..	Coconut garden contains 7 coconut trees 15-50 years, 1 jak tree 8 years, and 2 arecanut trees 5 years	Egallalage Samela, ditto Podiamgho, ditto Jokinu, minors, guardian: Egallalage Abiliya of Waldeniya, Alawwa	0	0 3.6
65	Ambalamagawaowita ..	Owita contains part of a temporary ambalama with mud half walls and talipot roof	Nukulasuriya Appuhamilage Bempy Singho Appuhami of Medagampola, Alawwa, Madawalayalage Ukku of Pambadeniya, Alawwa, Liyanaachchilage Appuhami, ditto Mudiyanse, ditto Ukkubanda, ditto Puchiappuhami, ditto Appuhami, ditto Balahami, and ditto Puchirala, all of Galatara, Alawwa. Ambalama built by the public of Pambadeniya, Waldeniya and Galatara	0	0 11.7
66	Baliyage liyadda ..	Paddy field ..	Madawalayalage Ukku of Pambadeniya, Alawwa	0	0 15.7
67	Malgahamulakumbura ..	do. ..	Liyanaachchilage Appuhami, ditto Mudiyanse, ditto Ukkubanda, ditto Puchiappuhami, ditto Appuhami, ditto Balahami, ditto Puchirala, all of Galatara, Alawwa	0	0 20
69	Ambalamagawaowita ..	Owita contains a part of a temporary ambalama with half walls and talipot roof	Nukulasuriya Appuhamilage Bempy Singho Appuhami of Medagampola, Alawwa, Madawalayalage Ukku of Pambadeniya, Alawwa, Linaachchilage Appuhami, ditto Mudiyanse, ditto Ukkubanda, ditto Puchiappuhami, ditto Appuhami, ditto Balahami and ditto Puchirala, all of Galatara, Alawwa. Ambalama built by the public of Pambadeniya, Waldeniya and Galatara	0	0 1
70	Ambalamagawakumbura ..	Paddy field ..	Nukulasuriya Appuhamilage Bempy Singho Appuhami of Medagampola, Alawwa	0	0 0.5
71	Ambalamagawawatta ..	Coconut garden contains 18 coconut trees 12-50 years, 7 kaju trees 10-15 years, 2 arecanut trees 15 years, 3 coconut plants 2 years, 2 mango trees 10-15 years, 1 domba tree 10 years	Paniwidakaradewage Sinchiya Fernando, Paniwidakaradewage Pabilis Fernando and Madawalayalage Ukku, all of Pambadeniya, Alawwa	0	0 18.5
72	Etaheraliyagahamulawatta ..	Coconut garden contains 11 coconut trees 10-60 years, 22 arecanut trees 10-25 years, 1 jak tree 60 years	Paniwidakaradewage Sinchiya Fernando of Pambadeniya, Alawwa	0	0 12.3
73	Kahatagahamulawatta ..	Coconut garden contains 1 coconut tree 60 years, 16 arecanut trees 25 years, 1 coffee plant 3 years, and a temporary building with cadjan roof and mud walls	Egallalage Elbiya, Ranketi Dewayalage Ukku, Ranketi Dewayalage Sopiya, all of Pambadeniya, Alawwa, Ranketi Dewayalage Meniki of Botale, Ambepussa, Ranketi Dewayalage Emalya and Ranketi Dewayalage Reja, both of Kiriwanpola, Mahaarachchimulla	0	0 11.3

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Kurunegala Kachcheri on November 27, 1950, at 9 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kurunegala, October 18, 1950.

W. T. JAYASINGHE,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

Notification of Land Kachcheri to select Persons to receive Permits (Middle-class Ceylonese)

NOTICE is hereby given that the Government Agent, Southern Province, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 9 a.m. on January 16, 17 and 18, 1951, at the Kachcheri, Galle, to consider applications for the lands, particulars of which are given below, and to select persons to receive permits for portions thereof.

2. Allotments will be confined to Middle-class Ceylonese.

3. All applications must reach the Government Agent at the Galle Kachcheri on or before November 30, 1950.

4. All applications must be accompanied by a deposit of Rs. 3 per acre of the extent applied for. The deposit will not be refunded if owing to any act or omission of the applicant Government is put to the expense of an unnecessary survey. The decision of the Land Commissioner whether such deposit may in any particular case be refunded or not, shall be final.

5. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him. If neither the applicant nor any person deputed to represent him attends the Land Kachcheri, the Government Agent may presume that the applicant does not wish to pursue his application further.

6. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent.

7. The permit-holder shall reside on the land.

M. K. T. SANDYS,
Government Agent.

Particulars of Land to be dealt with

Lot	Village	Approximate extent			Crops for which land is suited
		A.	R.	P.	
F. V. P. 476					
29	Galgodagama	143	0	0	Coconut, tea and rubber
47	do.	1	2	37	
F. V. P. 474					
18	Embalagedara	0	1	25	do.
31	do.	2	0	21	
32	do.	433	0	0	
110	do.	0	1	1	
112	do.	0	0	34	
F. V. P. 472					
1	Batuwangala	141	2	1	do.
2	do.	50	0	0	
3	do.	0	0	28	
81	do.	61	1	16	
82	do.	0	1	2	
F. V. P. 113					
4	Polgampola	39	0	21	do.
F. V. P. 111					
1A	Baranwala	47	2	16	do.
1G	do.	0	1	26	
1H	do.	1	2	1	
1I	do.	0	2	21	
1J	do.	0	0	7	
1K	do.	0	0	9	
F. V. P. 110					
2	Kadihingala	78	3	8	do.
17	do.	65	0	0	
18	do.	32	1	28	
F. V. P. 108					
5	Miguntenna	185	0	0	do.
5I	do.	10	2	14	
5J	do.	0	0	4	
F. V. P. 107					
3	Pannmulla	20	3	20	do.
33	do.	50	0	0	

Lot	Village	Approximate extent			Crops for which land is suited
		F. V. P.	A.	R. P.	
15	Lelwala	330	0	0	Coconut, tea and rubber
15R	do.	44	2	27	
F. V. P. 482					
18	Gigunmaduwa	38	2	38	do.
23A	do.	0	3	17	
33	do.	0	3	11	
50	do.	1315	0	0	
50A	do.	2	0	12	
50K	do.	0	3	39	
57	do.	6	1	4	
F. V. P. 112					
3	Miyanwatura	1	3	5	do.
4	do.	553	1	37	
F. V. P. 115					
15C	Ihala Panangala	11	2	23	do.
15E	do.	9	3	0	
15E1	do.	6	2	20	
48	do.	43	3	4	
F. V. P. 109					
18	Panagoda	209	0	0	do.
35	do.	14	0	4	
18P	do.	0	2	35	
F. V. P. 480					
16	Maddegama	0	0	28	do.
17	do.	5	1	19	
22	do.	1	2	15	
23	do.	2	0	29	
33	do.	0	1	23	
34	do.	0	3	11	
35	do.	234	3	25	
35A1	do.	0	3	5	
35B	do.	0	1	5	
84	do.	607	0	0	
F. V. P. 106					
1	Happitigama	38	0	0	do.
F. V. P. 479					
19	Neluwa	20	0	0	do.
19N	do.	2	0	0	

LVG/4787/A

Notification of Land Kachcheri to select Persons to receive Grants

NOTICE is hereby given that the Assistant Government Agent, Galle, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 9.30 a.m. on November 18, 1950, at Rural Court House, Nagoda, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

Colombo, October 10, 1950.

Particulars of Land to be dealt with

Lot	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
F. V. P. 612.—Gammeddegoda				
119	H. A. Don James Phillips	10	3	15
273				
270				
272	L. B. Simon de Silva	10	2	32
274				

Land Redemption Notices

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, July 20, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Schedule

Preliminary plan No. A. 638. Village—Palle Karandupona

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent
				A. R. P.
1	Badahalagekumbura	Paddy field	A. Brohier, J. Brohier and G. Brohier of Happy Land Estate, Nilwakka, Kegalla	0 2 10.5

LRO/APL 4640/LD 4217.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, September 4, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.*Schedule*

Lot	Name of Land	Description	Preliminary plan No. A 1,589. Village—Lunuketiyamaditta	Name of Claimant	Extent		
					A.	R.	P.
1	Kurukosangekumbura	Paddy field		P. Y. Kira of Udagama, Hurikaduwa, Wattedegama	0	1	27
2	Do.	Paddy field contains a masonry well and waste land contains a threshing floor		do.	1	0	7

LRO/APL/3250 LD 4212.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said lands are needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, August 28, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.*Schedule*

Lot	Name of Land	Description	Preliminary Plan No. A 1,600. Village—Attaragalle Pallegammedda	Name of Claimant	Extent		
					A.	R.	P.
1	Yaddehigedarawatta, Tanakotuwakatuwanagaloda and Tanakotuwewatta alias hena	Garden contains coconut, cocoa, arecanut, coffee and breadfruit trees and a tiled masonry building		Mrs. W. M. Somawathie of Attaragalle, Pallegammedda, Kengalle	2	0	8
2	Gamayamantilakayewatte and Dewatewatta	Garden contains cocoa, coffee, arecanut, rubber and coconut trees and pepper creepers and a thatched mud building		do.	0	1	35
3	Yaddehigedaraparanawatta	Garden contains coconut and kapok trees		do.	0	0	11

LRO/APL/1086 LD 4209.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, August 28, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.*Schedule*

Lot	Name of Land	Description	Preliminary Plan No. A 1,553. Village—Gampolawela	Name of Claimant	Extent		
					A.	R.	P.
1	Rankolakumbura	Paddy field		M. Salmon Fernando and M. James Fernando, both of Siripura Hotel, Gampola	1	1	9

LRO/APL 3685/LD. 4210.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, August 28, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.*Schedule*

Lot	Name of Land	Description	Preliminary Plan No. A 1,602. Village—Maharawela	Name of Claimant	Extent		
					A.	R.	P.
1	Parapawala-Udaparapawela-kumbura	Paddy field		P. Ukkuamma of Maharawela, Udaspattu	0	2	13

L.D. 4209.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Victor Joseph Harold Gunasekara, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kandy Kachcheri on November 28, 1950, at 11 a.m., and

(b) notify to me in writing on or before November 21, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amounts.

October, 24, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

Lot	Name of Land	Schedule			Extent A. R. P.
		Preliminary Plan No.	Description	Name of Claimant	
1	Rankolakumbura	A 1,553.	Paddy field	Village—Gampolawela M. Salmon Fernando and M. James Fernando, both of Siripura Hotel, Gampola	1 1 9

LD. 4210.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Victor Joseph Harold Gunasekara, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kandy Kachcheri on November 28, 1950, at 2 p.m., and
- (b) notify to me in writing on or before November 21, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amounts.

October 24, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

Lot	Name of Land	Schedule			Extent A. R. P.
		Preliminary Plan No.	Description	Name of Claimant	
1	Parapawela, Udaparapawela-kumbura	A 1,602.	Paddy field	Village—Maharawela P. Ukkuamma of Maharawela, Udispattu	0 2 13

LD. 4212.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Victor Joseph Harold Gunasekara, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Kandy Kachcheri on November 28, 1950, at 3 p.m., and
- (b) notify to me in writing on or before November 21, 1950, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amounts.

October, 24, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

Lot	Name of Land	Schedule			Extent A. R. P.
		Preliminary Plan No.	Description	Name of Claimant	
1	Yaddehigedarawatta, Tanakotu-wakatuwanagalagoda and Tanakotuwewatta hena	A 1,600.	Garden contains coconut, cocoa, arecanut, coffee and breadfruit trees and a tiled masonry building	Village—Attaragalle Pallegammedda Mrs W. M. Somawathie of Attaragalle, Pallegammedda, Kengalle	2 0 8
2	Gamayamantilakayewatte and Dewattewatta	..	Garden contains cocoa, coffee, arecanut, rubber and coconut trees and pepper creepers and a thatched mud building	do.	0 1 35
3	Yaddehigedaraparanawatta	..	Garden contains coconut and kapok trees	do.	0 0 11

LD. 4217.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Victor Joseph Harold Gunasekara, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kandy Kachcheri on November 30, 1950, at 10 a.m.; and
- (b) notify to me in writing on or before November 23, 1950, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amounts.

Colombo, October 24, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

Lot	Name of Land	Schedule			Extent A. R. P.
		Preliminary plan No.	Description	Name of Claimant	
1	Kurukosangekumbura	A 1,589.	Paddy field	Village—Lanuketiyamaditta P. Y. Kura of Udagama, Hurikaduwa, Wattagama	0 1 27
2	Do.	..	Paddy field contains a masonry well and waste land contains a threshing floor	do.	1 0 7

L. D.—B. 49/50.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Wijeyapala Tudor Jayasinghe, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on November 30, 1950, at 9 30 a. m.; and

(b) notify to me in writing on or before November 23, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, October 23, 1950.

W. T. JAYASINGHE,
Assistant Government Agent.

Schedule

Sup. 5 to final village plan No. 976 Village—Aswedduma

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
50	Kadurugahamulawatta	Coconut garden contains coconut, jak, mango, lime, orange and naran trees and a cadjan mud house	Rawanna Mana Ramalingam Pillai at present in India. Manager, D. J. Coonghe of Aswedduma, Kulyapitiya	1 3 30

L.D.—B. 49/50

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

L. A. 7266

I, Wijeyapala Tudor Jayasinghe, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on November 30, 1950, at 9 a.m.; and

(b) notify to me in writing on or before November 23, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, October 23, 1950.

W. T. JAYASINGHE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 998. Village—Wattegedara

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Bogahalandehena Bogahalanda Ehetugahamulahena	Coconut garden 10–15 years	W. Kirithratne, W. Somapala and W. Sugathapala, all of Dambulla Road, Kurunegala	3 3 12

L. D.—B. 49/50.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

L. A. 7271.

I, Wijeyapala Tudor Jayasinghe, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on December 5, 1950, at 9 a.m.; and

(b) notify to me in writing on or before November 28, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, October 23, 1950.

W. T. JAYASINGHE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 999. Village—Tittawella

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Hitinawatta	Coconut garden 20–40 years	Divunugalge Unga of Talampitiya, Halugama, and M. D. Kiriya, Tittawella, Kurunegala	1 0 8

L. D.—B. 49/50.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

LA /7264.

I, Wijeyapala Tudor Jayasinghe, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri on November 27, 1950, at 10 a.m., and

(b) notify to me in writing on or before November 20, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, October 24, 1950.

W. T. JAYASINGHE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,002. Village—Mapegomuwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Dangahamulawatta Kadurugahamulahena Heenukehena Heenukehena alias Bogahamulahena	Coconut garden 20 years and rock	Basnayake Rajalage Dingiri Banda of Hatnagoda, Beligaha Dewalagama, and Kiri Banda Basnayake of Weuda	7 0 21

L. D.—B. 49/50.

L.A. 7277

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Wijeyapala Tudor Jayasinghe, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on December 4, 1950, at 10 a.m.; and
 - (b) notify to me in writing, on or before November 27, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount

The Kachcheri,
Kurunegala, October 23, 1950.

W. T. JAYASINGHE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,031. Village—Godigomuwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Dorakumbura	Paddy field and threshing floor	Wagapedige Lapaya of Aragoda, Polgahawela	0	3	13

L. D.—B. 49/50.

L.A. 7273.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Wijeyapala Tudor Jayasinghe, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on December 4, 1950, at 9 a.m.; and
 - (b) notify to me in writing on or before November 27, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, October 23, 1950.

W. T. JAYASINGHE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,038. Village—Hanwella Pahala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Talgahakumbura	Paddy field	Rajaguru Mudiyansele Punchirala of Yanthanpola, c/o the Village Headman of Hanwella Palata, Kalugomuwa, Kurunegala	1	1	29
2	Talgahakumbure-pillewa	Chena contains 6 coconut plants	do.	0	1	31

L. D.—B. 49/50.

L.A. 7276.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Wijeyapala Tudor Jayasinghe, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on November 23, 1950, at 9.30 a.m.; and
 - (b) notify to me in writing on or before November 16, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, October 24, 1950.

W. T. JAYASINGHE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,042. Village—Makuloluwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Wehkumbura	Paddy field	Garu Munige Liyanoras Silva, c/o M Jals Appuwa of Makuloluwa, Wadakada, Polgahawela	0	2	30

L. D.—B. 49/50.

L.A. 7253.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Wijeyapala Tudor Jayasinghe, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on November 23, 1950, at 9 a.m.; and
 - (b) notify to me in writing on or before November 16, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, October 24, 1950.

W. T. JAYASINGHE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,045. Village—Beddegama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Ambagahamulahena	Coconut garden 30-50 years	Rajapaksa Mudiyansele Tikiri Banda of Denagamuwa School, Polgahawela	2	0	16

L. D.—B. 49/50.

No. LA/7254.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Wijeyapala Tudor Jayasinghe, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on November 23, 1950, at 11 a.m.; and
 - (b) notify to me in writing on or before November 16, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, October 24, 1950.

W. T. JAYASINGHE,
Assistant Government Agent.

Lot	Name of Land	Schedule		Extent
		Description	Name of Claimant	
Preliminary plan No. A 1,046. Village—Meddegama				
1	Kanduhakotuwekumburewatta	Coconut garden 25 years, contains a temporary house	J. P. B. D. Kiri Bandiya and J. P. B. D. Saima of Meddegama, Wellawa	A. R. P. 0 1 8

L. D.—B. 49/50.

No. LA/7268.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Wijeyapala Tudor Jayasinghe, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on November 27, 1950, at 11 a.m.; and
 - (b) notify to me in writing on or before November 20, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, October 24, 1950.

W. T. JAYASINGHE,
Assistant Government Agent.

Lot	Name of Land	Schedule		Extent
		Description	Name of Claimant	
Preliminary plan No. A 1,061. Village—Morugama				
1	Alupotha Kumbura	Paddy field	K. Cyril Perera of Raddoluwa, Kotugoda	A. R. P. 0 3 9

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Dalawelle Gurukandage Dayaratna, Assistant Government Agent of the Kegalla District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Mawanella Resthouse, on November 21, 1950, at 10.30 a.m.; and
 - (b) notify to me in writing on or before November 14, 1950, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount.

The Kachcheri,
Kegalla, October 17, 1950.

D. G. DAYARATNE,
Assistant Government Agent.

Lot	Name of Land	Schedule		Extent
		Description	Name of Claimant	
Preliminary plan No. A 628. Village—Maliyadda				
1	Pahalapukandaliyadda, Wallawelakumbura and Mallekumbura	Uadhahapukandaliyadda, Paddy fields	M. A. Perera, Lansiyawadiya, Kotugoda	A. R. P. 2 3 33

Miscellaneous Land Notices

LK 4592.

NOTICE is hereby given that the Government Agent, Province of Sabaragamuwa, will receive sealed tenders for the lease of the right to put up temporary boutiques on the under-mentioned sites in Crown land, situated along the route to Sripadastana, during the pilgrimage season 1951. A separate tender should be submitted for each boutique site.

2. The tenders which must be enclosed in sealed envelopes superscribed "Tender for Boutique Site—Sripadastana Route", will be received at the Ratnapura Kachcheri, until 10 a.m. on December 1, 1950, when they will be opened and all persons making tenders will be required to be present or satisfy the Government Agent by some duly accredited agent or agents that the tender is *bona fide*.

3. The person whose tender is accepted will be required to deposit the full amount of his tender at once in cash and to take out the necessary lease permit.

4. The Government Agent, Province of Sabaragamuwa, reserves to himself the right, without question, of rejecting any or all tenders, and the right of accepting any portion of a tender.

5. The Government Agent shall have discretion to put up the boutique sites to auction if the tenders are unsatisfactory, and at such auction to reject any bids.

6. The successful tenderer undertakes to provide proper protection from flies for all food in his boutique; failure to comply with this provision will render the lease liable to cancellation.

7. The successful tenderer shall provide each boutique with at least one cement squatting plate set up as a proper latrine under the instructions of the Sanitary authorities, a security in Rs. 25 per boutique on this account must be deposited by each successful tenderer. This will be refunded if a latrine is constructed before January 1, 1951. Otherwise this security will be utilized to construct a latrine.

8. The sites leased must be vacated by June 1, 1951, at latest.
9. Any further information can be obtained from the Government Agent, Province of Sabaragamuwa.

- (1) Nilihela—2 sites, one on the lower side of the road and the other adjoining the ambalam.
- (2) Gatanetula—1 site.
- (3) Indikatupane Galpotta—1 site.
- (4) Mellamalakandura—1 site.
- (5) Pawanella—1 site.
- (6) Eratna Tummodara—2 sites, one at Eratna Tummodara and the other on Crown land across Tummodara river on Eratna Road.
- (7) Dharmarajagala—1 site.
- (8) Medahinne—1 site.
- (9) Seetangangula—1 site.
- (10) Crown land near Berumandiyegallella on Eratna Road—1 site.
- (11) Crown land near Getanetuleisnattakodiyagawa—1 site.
- (12) Gonatenneheleteenna between Heramitipana and Mellamalakandura—1 site.
- (13) Lot No. 5 in V.P. 436—near Maskeliya Ganga—1 site.
- (14) Indikatupana Hatton route—1 site.
- (15) Indikatupane Eratna route—1 site.
- (16) Crown land between Ihalapawanella and Nilihela at the place where the footpath from Palathweldowa meet the route to Sripadastana—1 site.
- (17) Lot 22d in F. V. P. 326 Paratalakanda—1 site.
- (18) Andiyamalattenna—1 site.
- (19) Gurugalhela Ismatta—1 site.
- (20) Demalalahinna Tenna—1 site.
- (21) Diyabethime-nonage Ambalamalanga—1 site.
- (22) Lot 30 in F. V. P. 433 Pawanella—1 site.
- (23) Lot 5 m V. P. 435 Mapanana—1 site.
- (24) Lot 151 in F. V. P. 349 Guruluwana—1 site.
- (25) Suduwella Heengangula—1 site.

B. MENDIS,
for Government Agent, Sabaragamuwa.
Ratnapura, October 23, 1950.

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ සම්බන්ධ දැන්වීම

Q 3249

1950 අග්ත 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. රටේ නිවහනක් සඳහා වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අග්ත 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිලිබද ඇමතිවරයා විසින් පැවරුවේ සේනානායක නමැති මිනීමැණි ප්‍රකාශකරමි.

කොළඹ දිස්ත්‍රික්කයේ මින්නාහිර සියනාකෝරළේ අදිකාරිපත්තුවේ වෙදඹුල්ලේ පිහිටා තිබෙන අක්කර 0 රූ 0 පර්ච් 3.27 ක් පිහිටි ඉඩම් ඇති පොදුකර්මාන්ත නිකන ඉඩම් හොඹිමර A 2,743 පලාතේ විස්තර කර තිබෙන 1 වැනි කොටස. හො. J/TW/272

මේ 1950 අග්ත 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. රටේ නිවහනක් සඳහා වූ ප්‍රකාශයයි

බිඹිලි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිලිබද ඇමතිතුමා.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අග්ත 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිලිබද ඇමතිවරයා විසින් පැවරුවේ සේනානායක නමැති මිනීමැණි ප්‍රකාශකරමි.

මාතලේ දිස්ත්‍රික්කයේ දකුණු පළාතේ මුහුණි රට්ටිය පත්තුවේ පමණි ගහ යම් පිහිටි පොල්වත්ත නමැති මිනීමැණි පි. ඒ. 1,604 දරණ පලාතේ කොට්ඨාස 1 දරණ අක්කර 2 ක් බිම් ප්‍රමාණය ඇති, කැබැල්ල.

මේ 1950 අග්ත 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. රටේ නිවහනක් සඳහා වූ ප්‍රකාශයයි

බිඹිලි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිලිබද ඇමතිතුමා.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අග්ත 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිලිබද ඇමතිවරයා විසින් පැවරුවේ සේනානායක නමැති මිනීමැණි ප්‍රකාශකරමි.

- සැලැල්ල දිස්ත්‍රික්කයේ දිකල පිහිටා තිබෙන භිඹුටුපොල්වත්ත, අක්කර 2 ක් මහන ඉඩම් මට මායිම :—
උතුරු ව : පෙරේරා බාස්ට ඉඩම් ඉඩම;
නැගෙනහිර ව : ඩී. ඇල්. අප්පුසිංහයාගේ ඉඩම් ඉඩම;
දකුණු ව : බිඹිලි. එම්. පුංචිසිංහයාගේ ඉඩම් ඉඩම;
මින්නාහිර ව : කුඹුර;

මේ 1950 අග්ත 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. රටේ නිවහනක් සඳහා වූ ප්‍රකාශයයි

බිඹිලි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිලිබද ඇමතිතුමා.

ආණ්ඩුවේ කටයුත්තකට, ඒ නමින්—කර්තෘ දිස්ත්‍රික්කයේ බොල්ලොඩ් පලාතේ මහ අනතුර වැළැක්වීමේ මහජන මහලයේ කවුළු තිබෙන ඉඩම් ආරක්ෂාව පිණිස සහ එහි බැඳීම් සහතිකවලට කීර්ති පත් ඇති මිනීමැණි පිණිස මෙහි පහත සඳහන් වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පර්ච් 9 ක් ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත” පස්වැනි කොටසේ කර තිබෙන පාලන ක්‍රමලේඛ ප්‍රකාශයට පළාත් පාලන කාර්ය සහ මහලය නිකුත් කිරීම සඳහා පරිදි උතුරු මහලයේ මහලය නිකුත් කරමි මේ ආණ්ඩුවේ මිනීමැණි :—

බිහිසම හො. A 2,033 යම—පනාපිච්ච සහ පරදුම්

Table with 4 columns: No., Name, Description, and Area. It lists land parcels with details on acreage and location, such as 'පනාපිච්චේ පදිංචි කුමාරපලාතේ පැලිස් පිටිස්, මැටි පදිංචි කුමාරපලාතේ පිලිස මිටිස්'.

නො. ඉඩම් නම	මහල	දිගම, පරදුම, පරදුම් වලවම් පදිංචි හි. ජේම්ස් කෙත්තකෝන් හි. ජේජි කෙත්තකෝන්, මඩකලපුව පොලීස් කොන්ස්ටාබල් කෙනෙකුට හි. හැන්රි පෙතෙමරත්න, කලමානේ, කුකුළුපොළ පදිංචි හි. ඉසිලිය කෙත්තකෝන්, දෙබිමපේ දෙබිමපේ ආගුන් වලවම් පදිංචි හි. ඉසිලිය කෙත්තකෝන්, බෝරුක්ගම, දිගම, කල්මත්ත මලවම් පදිංචි හි. ජේම්ස් කෙත්තකෝන්, දිගම, පරදුම පරදුම් වලවම් පදිංචි හි. ඇබ්ලිය කෙත්තකෝන් සහ දකුණු කටකර බිලිලිම. ඇෆ්. ඩී. පෙරේරා පෙරකපුරු මහතා හා ජේ. ඩී. කාරුණාසක යන අය විසින් අයිතිකම් කිසිත, අවුරුදු 10ක් වයස ඇති පොල්ගස් 2ක්ද, කෝපිගස් 41ක්ද, මොරගස් 1ක් සහ බුක්මල්ගස් 1ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති පුම්බන්ගස් 9ක්ද, මල්ල ගස් 1ක්ද සහ අවුරුදු 3ක් වයස ඇති පුම්බන්ගස් 11ක්ද තිබෙන වත්ත	ප්‍රමාණය, අ. රූ. ප.
53 පාන්තිමත්තනො කෝන් වලවම් වත්ත	මහල	දිගම, පරදුම, පරදුම් වලවම් පදිංචි හි. ජේම්ස් කෙත්තකෝන් හි. ජේජි කෙත්තකෝන්, මඩකලපුව පොලීස් කොන්ස්ටාබල් කෙනෙකුට හි. හැන්රි පෙතෙමරත්න, කලමානේ, කුකුළුපොළ පදිංචි හි. ඉසිලිය කෙත්තකෝන්, දෙබිමපේ දෙබිමපේ ආගුන් වලවම් පදිංචි හි. ඉසිලිය කෙත්තකෝන්, බෝරුක්ගම, දිගම, කල්මත්ත මලවම් පදිංචි හි. ජේම්ස් කෙත්තකෝන්, දිගම, පරදුම පරදුම් වලවම් පදිංචි හි. ඇබ්ලිය කෙත්තකෝන් සහ දකුණු කටකර බිලිලිම. ඇෆ්. ඩී. පෙරේරා පෙරකපුරු මහතා හා ජේ. ඩී. කාරුණාසක යන අය විසින් අයිතිකම් කිසිත, අවුරුදු 75ක් වයස ඇති කොස්ගස් 1ක් සහ බෝරුක්ගස් 1ක්ද, අවුරුදු 30ක් වයස ඇති පොල්ගස් 17ක් සහ කොස්ගස් 5ක්ද, අවුරුදු 15ක් වයස ඇති පොල්ගස් 4ක්ද, හල්මල්ලුගස් 6ක්ද, කොටුපර්ගස් 1ක්ද, තාරාගස් 1ක්ද, අවුරුදු 20ක් වයස ඇති දෙල්ගස් 1ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති හල්මල්ලු ගස් 4ක්ද, පුලුන්ගස් 1ක්ද, කොටුපර්ගස් 1ක්ද, තාරාගස් 1ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති කොස් 2ක්ද, කුකුළුමත්ත 1ක්ද, කෝපිගස් 75ක්ද, අවුරුදු 8ක් වයස ඇති දෙබිමපේ 2ක්ද, බෙලිගස් 1ක්ද, හැඳුන්ගස් 4ක්ද, කෙසෙල් පඳුරක් සහ බිඳුමේන් තැඟුලිඳුක්ද තිබෙන වත්ත	0 0 5
54 පාන්තිමත්තනො හෝන් වලවම් වත්ත	මහල	දිගම, පරදුම, පරදුම් වලවම් පදිංචි හි. ජේම්ස් කෙත්තකෝන් හි. ජේජි කෙත්තකෝන්, මඩකලපුව පොලීස් කොන්ස්ටාබල් කෙනෙකුට හි. හැන්රි පෙතෙමරත්න, කලමානේ, කුකුළුපොළ පදිංචි හි. ඉසිලිය කෙත්තකෝන්, දෙබිමපේ ආගුන් වලවම් පදිංචි හි. ඉසිලිය කෙත්තකෝන්, බෝරුක්ගම, දිගම, කල්මත්ත මලවම් පදිංචි හි. ජේම්ස් කෙත්තකෝන්, දිගම, පරදුම පරදුම් වලවම් පදිංචි හි. ඇබ්ලිය කෙත්තකෝන් සහ දකුණු කටකර බිලිලිම. ඇෆ්. ඩී. පෙරේරා පෙරකපුරු මහතා හා ජේ. ඩී. කාරුණාසක යන අය විසින් අයිතිකම් කිසිත, අවුරුදු 75ක් වයස ඇති කොස්ගස් 1ක් සහ බෝරුක්ගස් 1ක්ද, අවුරුදු 30ක් වයස ඇති පොල්ගස් 17ක් සහ කොස්ගස් 5ක්ද, අවුරුදු 15ක් වයස ඇති පොල්ගස් 4ක්ද, හල්මල්ලුගස් 6ක්ද, කොටුපර්ගස් 1ක්ද, තාරාගස් 1ක්ද, අවුරුදු 20ක් වයස ඇති දෙල්ගස් 1ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති හල්මල්ලු ගස් 4ක්ද, පුලුන්ගස් 1ක්ද, කොටුපර්ගස් 1ක්ද, තාරාගස් 1ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති කොස් 2ක්ද, කුකුළුමත්ත 1ක්ද, කෝපිගස් 75ක්ද, අවුරුදු 8ක් වයස ඇති දෙබිමපේ 2ක්ද, බෙලිගස් 1ක්ද, හැඳුන්ගස් 4ක්ද, කෙසෙල් පඳුරක් සහ බිඳුමේන් තැඟුලිඳුක්ද තිබෙන වත්ත	0 1 23.7
56 මඩුව	මහල	දිගම, පරදුම, පරදුම් වලවම් පදිංචි හි. ජේම්ස් කෙත්තකෝන් හි. ජේජි කෙත්තකෝන්, මඩකලපුව පොලීස් කොන්ස්ටාබල් කෙනෙකුට හි. හැන්රි පෙතෙමරත්න, කලමානේ, කුකුළුපොළ පදිංචි හි. ඉසිලිය කෙත්තකෝන්, දෙබිමපේ ආගුන් වලවම් පදිංචි හි. ඉසිලිය කෙත්තකෝන්, බෝරුක්ගම, දිගම, කල්මත්ත මලවම්, හි. ජේම්ස් කෙත්තකෝන්, දිගම, පරදුම, පරදුම් වලවම්, හි. ඇබ්ලිය කෙත්තකෝන් සහ දකුණු කටකර බිලිලිම. ඇෆ්. ඩී. පෙරේරා පෙරකපුරු මහතා හා ජේ. ඩී. කාරුණාසක යන අය විසින් අයිතිකම් කිසිත, අවුරුදු 50ක් වයස ඇති කොස්ගස් 1ක්ද, අවුරුදු 25ක් වයස ඇති දෙබිමපේ 1ක්ද, අවුරුදු 20ක් වයස ඇති උණුපඳුරු 2ක්ද, අවුරුදු 12ක් වයස ඇති රබර්ගස් 12ක්ද, හල්ගස් 3ක්ද, රූක්අත්තනගස් 1ක්ද, අවුරුදු 4ක් වයස ඇති රබර්ගස් 15ක්ද, කොටුපර්ගස් 1ක් සහ අවුරුදු 10ක් වයස ඇති පුම්බන්ගස් 7ක්ද තිබෙන වත්ත	0 0 31.2
57 මඩුව	මහල	පරදුම පදිංචි කෝන්සොනංකානන්ගේ ඇලිය හෝන; ඇම. ඩී. ජේම්ස් සිංකෝන්, ඇම. ඩී. සීඩ්ස් සිංකෝන්, ඇම. ඩී. වැටුරු, ඇම. ඩී. සීඩ්ස් සිංකෝන්, ඇම. ඩී. පෙරේරා සිංකෝන්, ඇම. ඩී. පොම්මෝනා, දෙත් වාර්ලිස් අප්පු, දිගම පදිංචි ඇම. වාජලීස් පෙරේරා, බෝරුක්ගම පදිංචි ඒ. ජූලිය පෙරේරා, පරාකොම් පදිංචි මරදුමේ පොම්මෝනා, කටකර දුමගම පදිංචි මරදුමේ පොම්මෝනා සහ අමරසිංහගේ දෙත් ජේජිස් සිංකෝන්, පරදුම පදිංචි මරදුමේ පොම්මෝනා, දිගම, පරදුම පදිංචි කලපුගේ දෙත් බිලිසි ගුණමිති, පානදුරේ නො. 94, පල්ලිමල්ලු පදිංචි දෙත් ජේජිස් සිංකෝන්, පරදුම පදිංචි මරදුමේ පොම්මෝනා, කලපුගේ පදිංචි ඇම. ඩී. මිලිම් සිංකෝන්, දිගම පදිංචි මරදුමේ පොම්මෝනා සහ පල්ලිමල්ලු පදිංචි මරදුමේ පොම්මෝනා යන අය විසින් අයිතිකම් කිසිත, අවුරුදු 30ක් වයස ඇති රබර්ගස් 7ක්ද, අවුරුදු 20ක් වයස ඇති රබර්ගස් 101ක්ද, කජුගස් 1ක්ද, හල්ගස් 5ක්ද, කරදුගස් 1ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති පුම්බන්ගස් 1ක් සහ පුම්බන්ගස් 2ක්ද තිබෙන වත්ත	0 1 22.7
69 කොස්ගමවත්ත..	මහල	දිගම, පරදුම පදිංචි ජේ. ඩී. පෙරේරා, පරදුම පදිංචි ඒ. දකුණු පෙරේරා, දිගම පරදුම පදිංචි ඒ. මිනිකෝනා, පෙරදෙබිමපේ, නො. 18 මිනිකෝනා පදිංචි ඒ. බේබිකෝනා, වාද්දුම කල්මත්ත පදිංචි ජේ. මිනිකෝනා, කටකර, නො. 24, ජේජිස් සිංකෝන් පදිංචි කෝන්සුමගේ මර්කන්ඩ් පෙරේරා, ඒ. කාරුණාසක, ඒ. සීඩ්ස් සිංකෝන් සහ ඒ. පොම්මෝනා යන අය විසින් අයිතිකම් කිසිත, අවුරුදු 50ක් වයස ඇති පොල්ගස් 28ක්ද, කොස්ගස් 1ක්ද, අවුරුදු 20ක් වයස ඇති පොල්ගස් 21ක්ද, රබර්ගස් 335ක්ද, කජුගස් 5ක්ද, අවුරුදු 30ක් වයස ඇති කොස්ගස් 6ක්ද, කොටුපර්ගස් 1ක්ද, බෑදි දෙල්ගස් 1ක්ද, අවුරුදු 15ක් වයස ඇති හල්ගස් 1ක්ද, කොස්ගස් 7ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති මැන්ගුන් ගස් 1ක්ද, දෙල්ගස් 1ක්ද, කොස්ගස් 4ක්ද, හැඳුන්ගස් 1ක්ද, දෙබිමපේ 4ක්ද, බවදෙබිම ගස් 1ක්ද, අවුරුදු 3ක් වයස ඇති පොල්ගස් 26ක්ද, කජුගස් 8ක්ද, අවුරුදු 1ක් වයස ඇති කොස්ගස් 7ක් සහ දෙබිමපේ 3ක්ද, අවුරුදු 2ක් වයස ඇති රබර්ගස් 285ක්ද, අවුරුදු 6ක් වයස ඇති රබර්ගස් 12ක්ද, අවුරුදු 8ක් වයස ඇති වෙරලුගස් 3ක්ද, අවුරුදු 12ක් වයස ඇති උඩුලුගස් 1ක්ද, කජුගස් 2ක්ද, බවදෙබිම ගස් 2ක් සහ පොල්අඟු පෙම්ලිකල මැටිගේන් තැඟුලි ගෙසක්ද තිබෙන වත්ත	4 0 26.5

මෙහිලින් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කලාපය තිබෙන බිම් පොදුස්භාවාධී දුකලාස්ම සඳහා හසලවන වසන්තීගේ බහුකර තිබෙන කැමිම මෙහිත් දැනුම්දෙයි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ පුද්ගලයන්ට කලින්ම කොටසක් කලින් බිහිවූමි භුතාකරණ අය වම් 1950ක්ද කොටුපර් මහ 23 වැනි දින පෙරවරු 10 වන කටකර කවිමේට්ගේදී මා ඉදිරිපිට ඇමිණ ඒ කොටස අත්පත් අයිතිවාසිකම් කිසි කිසි බිහිවීමට බහුමා සහ මෙම ඉඩම් බිහිවීමට ඉල්ලාසිටින මුදල් ගණනක් එම ඇත්තාවූ කලින්ගේ අයිතිකරුට ගොරතුරුත් කිසි බිහිවීමට බහු මෙහිත් දුකලාස්ම දෙයි.

අනුමත කළුපත් කඩ, ඒ නමින්—පමිදෙහි සිට ගලකර දක්වා ඇති ගමනට පාර දිගු කිරීම පිණිස පෙති පහක පදනමක් මත ඉඩම් ලබාදැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාදැනීමේ ආඥාවලට" පත්වෙමින් කාණ්ඩයේ කන්දකිහි පාහැර ඉඩම් ප්‍රකාරයේ කාණ්ඩ නාමය ඉඩම් පිළිබඳ ඇති විස්තරයෙන් කිසිදු කාරණයක් මෙහි දැක්වී නිසි, ඒ ඉඩම් නමින්—

නො. අංකය	ඉඩමේ නම	විස්තර	අයිතිකරුවන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
43	කැබිලිපොලොව	අඩුරු 60 ක් පොල්ගස් 2 ක්, අඩුරු 30 ක් පුමුණු 9 ක්, අඩුරු 60 ක් පොල්ගස් 2 ක් හා අඩුරු 20 ක් පුමුණු 2 ක් කින් යුක් පොල් වත්ත	අයිතිකරුවන්ගේ නම—වල්දෙහි	0 0 17.3
44	නාරාගම	එම	වල්දෙහි	0 0 3
45	සිංහලාපොලොව	එම	වල්දෙහි	0 0 2.9
47	පර්වත	අඩුරු 60 ක් පොල්ගස් 2 ක්, අඩුරු 30 ක් පුමුණු 9 ක්, අඩුරු 60 ක් පොල්ගස් 2 ක් හා අඩුරු 20 ක් පුමුණු 2 ක් කින් යුක් පොල් වත්ත	වල්දෙහි	0 0 6.4
57	කැබිලිපොලොව	අඩුරු 40 ක් පොල්ගස් 2 ක්, අඩුරු 4 ක් පුමුණු 1 ක්, අඩුරු 6 ක් පුමුණු 2 ක්, අඩුරු 15 ක් පුමුණු 1 ක්, අඩුරු 20 ක් පුමුණු 2 ක් හා අඩුරු 5 ක් නාරාගම 1 කින් යුක් පොල් වත්ත	වල්දෙහි	0 0 1.4
58	එම	අඩුරු 40 ක් පොල්ගස් 2 ක්, අඩුරු 3 ක් පොල්ගස් 1 ක්, අඩුරු 6-15 ක් පුමුණු 17 ක්, අඩුරු 5 ක් පුමුණු 1 ක් හා අඩුරු 3-5 ක් පුමුණු 2 ක් පොල් වත්ත	එම	0 0 4.6
59	කොත්තල	අඩුරු 15 ක් පුමුණු 5 ක්, අඩුරු 30 ක් පුමුණු 1 ක් හා අඩුරු 30 ක් පුමුණු 1 කින් යුක් පොල් වත්ත	වල්දෙහි	0 0 1.8
60	කිවිකොට්	එකම නැති පොල් වත්ත	වල්දෙහි	0 0 0.2
61	එම	අඩුරු 10-40 ක් පොල්ගස් 4 ක්, අඩුරු 6 ක් පුමුණු 2 ක්, අඩුරු 3 ක් පුමුණු 1 ක්, හා අඩුරු 3 ක් පුමුණු 1 ක් පොල් වත්ත	එම	0 0 4
62	කොත්තල	අඩුරු 15-50 ක් පොල්ගස් 7 ක්, අඩුරු 8 ක් කොත්තල 1 ක් හා අඩුරු 5 ක් පුමුණු 2 කින් යුක් පොල් වත්ත	වල්දෙහි	0 0 3.6
65	අම්බලම	කලකොළ පොල්කොළ කොට්ඨාසයේ පුමුණු කොට්ඨාසයේ අම්බලම	වල්දෙහි	0 0 11.7
66	බලිපොලොව	අඩුරු	වල්දෙහි	0 0 15.7
67	වල්දෙහි	එම	වල්දෙහි	0 0 20
69	අම්බලම	කලකොළ පොල්කොළ කොට්ඨාසයේ පුමුණු කොට්ඨාසයේ අම්බලම	වල්දෙහි	0 0 1
70	අම්බලම	අඩුරු	වල්දෙහි	0 0 0.5
71	අම්බලම	අඩුරු 12-50 ක් පොල්ගස් 18 ක්, අඩුරු 12-15 ක් පුමුණු 7 ක්, අඩුරු 15 ක් පුමුණු 2 ක්, අඩුරු 2 ක් පොල්ගස් 3 ක්, අඩුරු 10-15 ක් පුමුණු 2 ක් හා අඩුරු 10 ක් පුමුණු 1 කින් යුක් පොල් වත්ත	වල්දෙහි	0 0 18.5

L. D.—B 49/50

LRO/APL 3685/L. D. 4210

මිම් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාවෙන් 5 වැනි වගන්තිය යටතේ ප්‍රකාශකය

මේ ගාස්තුව ඇති උප ලේඛනයේ විභාග කර තිබෙන ඉඩම, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් කටයුතු සඳහා ලබාදෙනු ලැබූ ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියම කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාවෙන් 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් 3 (5) වැනි වගන්තිය යටතේ නිමා කරනු ලැබූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාවෙන් 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් සඳහා කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවින්, එකී ආඥාවෙන් යටතේ අත්පත් කරගනු ලබන බවින් කායිකමාන්ස හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා විසින් ප්‍රකාශ කරමි.

මිම් 1950 ක්‍රී මහේස්වරී මහ 28 වැනි දින කොළඹදීය.

බිම් ලිඛිත කාර්යාලය, කායිකමා හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් පලයෙන් නොමිලය P. P. A 1,602. සම-මහරාමුව

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාමය	ප්‍රමාණය, අ. ර. ප.
1	පරපාවල උඩපරමාරයේ ආභාර ආශ්‍රිත ඉඩම	.. ඩී. උත්තරාමරා, මහරාමුව, උඩපරමාරය	.. 0 2 13

L. D.—B 49/50

LRO/APL 4640/L. D. 4217

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාවෙන් 5 වැනි වගන්තිය යටතේ ප්‍රකාශකය

මේ ගාස්තුව ඇති උප ලේඛනයේ විභාග කර තිබෙන ඉඩම, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් කටයුතු සඳහා ලබාදෙනු ලැබූ ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියම කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාවෙන් 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් 3 (5) වැනි වගන්තිය යටතේ නිමා කරනු ලැබූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාවෙන් 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් සඳහා කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවින්, එකී ආඥාවෙන් යටතේ අත්පත් කරගනු ලබන බවින් කායිකමාන්ස හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා විසින් ප්‍රකාශ කරමි.

මිම් 1950 ක්‍රී මහේස්වරී මහ 4 වැනි දින කොළඹදීය.

බිම් ලිඛිත කාර්යාලය, කායිකමා හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් පලයෙන් නොමිලය P. P. A. 1589 සම-ලුනුකැමි මහේස්වරී

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාමය	ප්‍රමාණය, අ. ර. ප.
1	කුරුමානගමේ ආභාර	.. ඩී. ඩී. කීර්, උඩපරමාරය, කුරුමානගම	.. 0 1 27
2	එම	.. ආභාර, ලිද්දක් සහ කමිහක් නිමා	.. 1 0 07

එකතුව 1 1 34

L. D. 4209

1950 අංක 9 දරණ ආණ්ඩු විධිවිධාන ඉඩම් ගැනීමේ පනතෙන් 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමක

මහනුවර දිගුකොත්තේ ආණ්ඩු විධිවිධාන ඉඩම් උප ලේඛනය නැත්තන් මිනිස් පෝෂණ හැරුණු විට ආණ්ඩු විධිවිධාන ඉඩම්, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩු විධිවිධාන පනතෙන් 7 වැනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන බැලීමක් කරලීමි.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විභාග කර තිබෙන ඉඩම, ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් අවශ්‍ය වන්නේ සඳහා ආණ්ඩු විධිවිධාන ඉඩම් ආණ්ඩු විධිවිධාන අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ආණ්ඩු විධිවිධාන අදහස් කරනු ලබන ඉඩම් වෙහෙසින් මින්දි ලබාගැනීම සඳහා මා මෙහෙ අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්වගන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති පැම කෙනෙක්—
- (අ) මිම් 1950 ක්‍රී මහේස්වරී මහ 28 වැනි දින පෙරමුරු 110 මහනුවර කවුළුවේ පැමිණ මා ඉදිරිපත් පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් මිලය අදහස් කරනු ලබන කරුණු මින්දි පෙන්වන කෙනෙක් එසේ මා ඉදිරිපත් වීම සුලුය.
- (ආ) තම ද එසේ පෙනී සිටින නැතහොත් මිනිස් මිම් 1950 ක්‍රී මහේස්වරී මහ 21 වැනි දින මා රට පුරාම ඉඩම් පිළිබඳ කමිසේ අයිතිවාසිකම් මිනිසා, මින්දි ලේඛන පිළිබඳ විභාග, ලේඛන මින්දි ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය මින්දි මිලදීමේ මිලය සහ මෙම මා මෙහෙ ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

1950 ක්‍රී මහේස්වරී මහ 24 වැනි දින මහනුවර කවුළුවේදීය.

ඩී. ජේ. එච්. ආණ්ඩු විධිවිධාන, මහනුවර දිගුකොත්තේ ආණ්ඩු විධිවිධාන උප ලේඛනතුමා.

උප ලේඛනය

මුල් පලයෙන් නො. P. P. A 1,553. සම-මහරාමුව

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාමය	ප්‍රමාණය, අ. ර. ප.
1	ර. කොළඹ ආභාර .. ආභාර ඉඩම ..	ඇම්. ජේ. මින් ප්‍රනාන්දු සහ ඇම්. ජේ. මින් ප්‍රනාන්දු, සිරිමිල මාර්ගය, මහරාමුව	1 1 9

L. D. 4217

1950 අංක 9 දරණ ආණ්ඩු විධිවිධාන ඉඩම් ගැනීමේ පනතෙන් 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමක

මහනුවර දිගුකොත්තේ ආණ්ඩු විධිවිධාන ඉඩම් උප ලේඛනය නැත්තන් මිනිස් පෝෂණ හැරුණු විට ආණ්ඩු විධිවිධාන ඉඩම්, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩු විධිවිධාන පනතෙන් 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන බැලීමක් කරලීමි.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විභාග කර තිබෙන ඉඩම, ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් අවශ්‍ය වන්නේ සඳහා ආණ්ඩු විධිවිධාන ඉඩම් ආණ්ඩු විධිවිධාන අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ආණ්ඩු විධිවිධාන අදහස් කරනු ලබන ඉඩම් වෙහෙසින් මින්දි ලබාගැනීම සඳහා මා මෙහෙ අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්වගන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති පැම කෙනෙක්—
- (අ) මිම් 1950 ක්‍රී මහේස්වරී මහ 30 වැනි දින පෙරමුරු 100 මහනුවර කවුළුවේ පැමිණ මා ඉදිරිපත් පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් මිලය අදහස් කරනු ලබන කරුණු මින්දි පෙන්වන කෙනෙක් එසේ මා ඉදිරිපත් වීම සුලුය.
- (ආ) තම ද එසේ පෙනී සිටින නැතහොත් මිනිස් මිම් 1950 ක්‍රී මහේස්වරී මහ 23 වැනි දින මා රට පුරාම ඉඩම් පිළිබඳ කමිසේ අයිතිවාසිකම් මිනිසා, මින්දි ලේඛන පිළිබඳ විභාග, ලේඛන මින්දි ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය මින්දි මිලදීමේ මිලය සහ මෙම මා මෙහෙ ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මිම් 1950 ක්‍රී මහේස්වරී මහ 24 වැනි දින මහනුවර කවුළුවේදීය.

ඩී. ජේ. එච්. ආණ්ඩු විධිවිධාන, මහනුවර දිගුකොත්තේ ආණ්ඩු විධිවිධාන උප ලේඛනතුමා.

රජයේ භූමි පනත

බ්‍රිටිෂ් ජයන්තා දිනයේදී P. P. A 1,589. ගම්—පුද්ගලික භූමි පනත

නො.	ඉඩම් හිමි	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	කුරුමකොත්තේ කුඹුර	.. කුඹුර	.. ඩී. ඩී. කීර්, උඩතල, හුරුකුඹුර, මහේස්වරය	0 1 27
2	එම	.. කුඹුර, ලීදක් සහ කොමිස් කිණි	.. එම	0 1 7
				<u>1 1 34</u>

L. D. 3250

1950 අංක 9 දරන භූමි පනතේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමකි.

මහනුවර දිනපත්තියේ භූමි පනතේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙහි දැන්වීමකි, 1950 අංක 9 දරන ඉඩම් පනතේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙහි දැන්වීමකි.

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් ඉවත්කරන ලද සඳහා භූමි පනතේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙහි දැන්වීමකි.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් මෙහි දැන්වීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙහි දැන්වීමකි.
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
- (අ) මි 1950 ක්වූ නොවැම්බර් මස 28 වැනි දින පස්වරු 3ට මහනුවර කමිටුවේ වෙළුම් මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද නමින්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය.
- (ආ) කවද එසේ පෙනී සිටි නැතහොත් මි 1950 ක්වූ නොවැම්බර් මස 21 වැනි දින හෝ ඊට පූර්ව හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම් මිලිකාරී, වත්දී ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලා මත්දීමේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා මෙහි ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මි 1950 ක්වූ බක්කෝබර් මස 24 වැනි දින මහනුවර කමිටුවේ දින. වි. ජේ. එම්. ඉග්නේසියෝ, මහනුවර දිනපත්තියේ භූමි පනතේ ඉඩම් පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමකි.

රජයේ භූමි පනත

බ්‍රිටිෂ් ජයන්තා දිනයේදී P. P. A 1,600. ගම්—අන්තර්ගල් පල්ලේ ගම් මැදද

නො.	ඉඩම් හිමි	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	අද්දෙතිගෙදර මත්ත, කැණකොටු මඩු මහලේගොඩ, සහ කැණකොටු මඩු මහලේගොඩගේ නොහොත් ගේ නොහොත්	මත්ත, උරුම මෙවලිකුල කොටු මහලේගොඩ, සහ පොල්, කොකෝ, පුම්ප්, ගොදිග කිණි	ඩබ්ලිව්. ආර්. සෝමේසි, අන්තර්ගල් පල්ලේ ගම් මැදද, කොන්ගල්ල	2 0 8
2	මහලේගොඩ මත්ත	.. මත්ත, මැව්ගොඩ නැගිල්ල සහ පොල්, කොකෝ, පුම්ප් ගොදිග කිණි	.. එම	0 1 35
3	අද්දෙතිගෙදර පරණ මත්ත	.. මත්ත, පොල් සහ කොමිස් කිණි	.. එම	0 0 11
				<u>2 2 14</u>

L. D. 4210

1950 අංක 9 දරන භූමි පනතේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමකි.

මහනුවර දිනපත්තියේ භූමි පනතේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙහි දැන්වීමකි, 1950 අංක 9 දරන ඉඩම් පනතේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙහි දැන්වීමකි.

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් ඉවත්කරන ලද සඳහා භූමි පනතේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙහි දැන්වීමකි.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් මෙහි දැන්වීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙහි දැන්වීමකි.
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
- (අ) මි 1950 ක්වූ නොවැම්බර් මස 28 වැනි දින පස්වරු 2ට මහනුවර කමිටුවේ වෙළුම් මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද නමින්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය.
- (ආ) කවද එසේ පෙනී සිටි නැතහොත් මි 1950 ක්වූ නොවැම්බර් මස 21 වැනි දින හෝ ඊට පූර්ව හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම් මිලිකාරී, වත්දී ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලා මත්දීමේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා මෙහි ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මි 1950 ක්වූ බක්කෝබර් මස 24 වැනි දින මහනුවර කමිටුවේ දින. වි. ජේ. එම්. ඉග්නේසියෝ, මහනුවර දිනපත්තියේ භූමි පනතේ ඉඩම් පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමකි.

රජයේ භූමි පනත

බ්‍රිටිෂ් ජයන්තා දිනයේදී P. P. A 1,602. ගම්—මහරගම

නො.	ඉඩම් හිමි	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	පරපාමල උඩපරපාමල කුඹුර	.. කුඹුර, ඉඩම්	.. ඩී. උත්තරාසිම, මහරගම, උඩපරපාමල	0 2 13

L. A. 7270

1950 අංක 9 දරන භූමි පනතේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමකි.

කුරුමකොත්තේ දිනපත්තියේ භූමි පනතේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙහි දැන්වීමකි, 1950 අංක 9 දරන ඉඩම් පනතේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙහි දැන්වීමකි.

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් ඉවත්කරන ලද සඳහා භූමි පනතේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙහි දැන්වීමකි.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් මෙහි දැන්වීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙහි දැන්වීමකි.
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
- (අ) මි 1950 ක්වූ නොවැම්බර් මස 30 වැනි දින පු. හා. 9.30 කුරුමකොත්තේ කමිටුවේ වෙළුම් මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද නමින්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය.
- (ආ) කවද එසේ පෙනී සිටි නැතහොත් මි 1950 ක්වූ නොවැම්බර් මස 23 වැනි දින හෝ ඊට පූර්ව හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම් මිලිකාරී, වත්දී ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලා මත්දීමේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා මෙහි ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මි 1950 ක්වූ බක්කෝබර් මස 23 වැනි දින කුරුමකොත්තේ කමිටුවේ දින. ඩබ්ලිව්. ඩී. ජයසිංහ, කුරුමකොත්තේ දිනපත්තියේ භූමි පනතේ ඉඩම් පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමකි.

රජයේ භුමි

නොමිලය 976 දරණ භූමියක සහිත මැතිමත් සිතියමේ නො. 5 දරණ භූමියක. ගලු-ඉස්වැද්දුම් ප්‍රමාණය, 4. රු. 8. 0.
 නො. 99 වන මහල විස්තර ආසන්නාසන්නයෙන් නො. 5 දරණ භූමියක. ගලු-ඉස්වැද්දුම් ප්‍රමාණය, 4. රු. 8. 0.
 50 කුරුමකුලුවන්ක ... පොල් හා පලතුරු ගස් ඇති දැනට ඉන්දියානු සිවිලි රැකගන්නා රළු-ගස් 1 3 30
 වන්නා, මෙහි පොල් අතු පෙළිලි පිල්ලේ, හාරකරු: ඩී. ජේ. කුමාරි, ඉස්වැද්දුම්,
 කලු මැටි ගසක්ද තිබේ. කුලියාසිවිලි

L.A. 7266

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වන වගන්තිය යටතේ දැන්වීම

කුරුමකුලුවන්කේ ආණ්ඩුවේ රජයේ භූමියක කුරුමකුලුවන්කේ පිටපතට හිසුබර් පනතේ 1950 අංක 9 දරණ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වන වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ඇත මෙහි කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් රජයේ භූමියක විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ ඉවත් කිරීමේ සඳහා ආණ්ඩුවේ ගැනීමේ අදහස් කරුණු ඇත.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත ආසන්නාසන්නයෙන් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගන්නා ඉඩම් ගැන ආසන්නාසන්නයෙන් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) මි 1950 ක් වූ නොමිලය 976 දරණ භූමියක 9 වන කුරුමකුලුවන්කේ පැමිණීම මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් මිලය දෙනු ලබන්නේ ඒ පත්තිය කෙතෙක් මා ඉදිරියට එවිය යුතුය.
 (ආ) කවද එසේ පෙනී සිටින නැතහොත් මි 1950 ක් වූ නොමිලය 976 දරණ භූමියක 9 වන කුරුමකුලුවන්කේ ඉඩම් පිළිබඳ කමාගේ ආසන්නාසන්නයෙන් යනාදී, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මි 1950 ක් වූ බන්කෝබර් මහ 23 වන දින බඩලිම. ඩී. ජයසිංහ,
 කුරුමකුලුවන්කේ ආණ්ඩුවේ රජයේ භූමියක.

රජයේ භුමි

මූලික පලයෙන් නොමිලය A. 998. ගලු-වත්තේදර ප්‍රමාණය, 4. රු. 8. 0.
 නො. 99 වන මහල විස්තර ආසන්නාසන්නයෙන් නො. 1 දරණ භූමියක. ගලු-වත්තේදර ප්‍රමාණය, 4. රු. 8. 0.
 1 බන්කෝබර් මහල, බන්කෝබර්ද අවුරුදු 10-15 පොල් හිසුබර්, කිරිඳි, බඩලිම. බන්කෝබර් මහ බඩලිම. 3 3 12
 ඇතුළු කුලුවන්කේ වත්ත සුනාපාල, අලුපාර

L.A. 7271

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වන වගන්තිය යටතේ දැන්වීම

කුරුමකුලුවන්කේ ආණ්ඩුවේ රජයේ භූමියක කුරුමකුලුවන්කේ පිටපතට හිසුබර් පනතේ 1950 අංක 9 දරණ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වන වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ඇත මෙහි කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් රජයේ භූමියක විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ ඉවත් කිරීමේ සඳහා ආණ්ඩුවේ ගැනීමේ අදහස් කරුණු ඇත.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත ආසන්නාසන්නයෙන් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගන්නා ඉඩම් ගැන ආසන්නාසන්නයෙන් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) මි 1950 ක් වූ දෙසැම්බර් මහ 23 වන දින පු. හා. 9 වන කුරුමකුලුවන්කේ පැමිණීම මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් මිලය දෙනු ලබන්නේ ඒ පත්තිය කෙතෙක් මා ඉදිරියට එවිය යුතුය.
 (ආ) කවද එසේ පෙනී සිටින නැතහොත් මි 1950 ක් වූ නොමිලය 976 දරණ භූමියක 9 වන කුරුමකුලුවන්කේ ඉඩම් පිළිබඳ කමාගේ ආසන්නාසන්නයෙන් යනාදී, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මි 1950 ක් වූ බන්කෝබර් මහ 23 වන දින බඩලිම. ඩී. ජයසිංහ,
 කුරුමකුලුවන්කේ ආණ්ඩුවේ රජයේ භූමියක.

රජයේ භුමි

මූලික පලයෙන් නො. A 999. ගලු-වත්තේදර ප්‍රමාණය, 4. රු. 8. 0.
 නො. 99 වන මහල විස්තර ආසන්නාසන්නයෙන් නො. 1 දරණ භූමියක. ගලු-වත්තේදර ප්‍රමාණය, 4. රු. 8. 0.
 1 බන්කෝබර් මහල, බන්කෝබර්ද අවුරුදු 20-40 පොල් මත්ත ... පාඨම කලාපයේ දිවුනුගල්ලේ රුක්සා සහ 1 0 8
 කුරුමකුලුවන්කේ වත්ත සුනාපාල, අලුපාර

L.A. 7277

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වන වගන්තිය යටතේ දැන්වීම

කුරුමකුලුවන්කේ ආණ්ඩුවේ රජයේ භූමියක කුරුමකුලුවන්කේ පිටපතට හිසුබර් පනතේ 1950 අංක 9 දරණ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වන වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ඇත මෙහි කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් රජයේ භූමියක විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ ඉවත් කිරීමේ සඳහා ආණ්ඩුවේ ගැනීමේ අදහස් කරුණු ඇත.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත ආසන්නාසන්නයෙන් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගන්නා ඉඩම් ගැන ආසන්නාසන්නයෙන් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) මි 1950 ක් වූ දෙසැම්බර් මහ 4 වන දින පු. හා. 10 වන කුරුමකුලුවන්කේ පැමිණීම මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් මිලය දෙනු ලබන්නේ ඒ පත්තිය කෙතෙක් මා ඉදිරියට එවිය යුතුය.
 (ආ) කවද එසේ පෙනී සිටින නැතහොත් මි 1950 ක් වූ නොමිලය 976 දරණ භූමියක 9 වන කුරුමකුලුවන්කේ ඉඩම් පිළිබඳ කමාගේ ආසන්නාසන්නයෙන් යනාදී, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මි 1950 ක් වූ බන්කෝබර් මහ 23 වන දින බඩලිම. ඩී. ජයසිංහ,
 කුරුමකුලුවන්කේ ආණ්ඩුවේ රජයේ භූමියක.

රජයේ භුමි

මූලික පලයෙන් නොමිලය A 1,031 ගලු-නොහිසුබර් ප්‍රමාණය, 4. රු. 8. 0.
 නො. 99 වන මහල විස්තර ආසන්නාසන්නයෙන් නො. 1 දරණ භූමියක. ගලු-නොහිසුබර් ප්‍රමාණය, 4. රු. 8. 0.
 1 දෙරකුලුවන්කේ ... කුලුවන්කේ මහල ... පොල් ගසකට අරංගාඩ පදිංචි මහලේ රජයේ ... 0 3 13

L.A. 7273

1950 අංක 9 දරණ ආණ්ඩුව ඉඩම් ගැනීමේ පනතේ 7 වන වගන්තිය යටතේ දැන්වීමයි

සුරැකුණු දිනුම්කරු ආණ්ඩුවේ උප ඒජන්ස කැන්පස් විප්ලවය නිසා 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුව ගැනීමේ පනතේ 7 වන වගන්තිය යටතේ පහත දැනුම් කරුණු ගැන මෙහිින් කල්දෙමි.

- (1) මෙහි දැනුම් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවයන් දැනට ආණ්ඩුව ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් මිත් දී ලබා ගැනීම දැනට වෛරාගී අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ සත්ව සහ ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති යෑම් කෙනෙක්—
 - (අ) මේ 1950 ක්‍රියාදාමයේ ම 4 වන දින ප්‍රතිපාදන 9 ට සුරැකුණු කම්බර්ට්ස් පැමිණි මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමන්ගේ ඒජන්ස කෙනෙක් එසේ මා ඉදිරියට එමග යුතුය;
 - (ආ) කමද එසේ පෙනී සිටින කැන්පස් මෙහි 1950 ක්‍රියාදාමයේ ම 27 වන දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහතික, මිත් දී ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳී පිළිවෙලෙහි විස්තර සහ මෙම මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මේ 1950 ක්‍රියාදාමයේ ම 23 වන දින සුරැකුණු කම්බර්ට්ස් දින බිලිම්. ටී. ජයසිංහ, සුරැකුණු දිනුම්කරු ආණ්ඩුවේ උප ඒජන්සතුමා.

උප ලේඛනය		මුළුක පරිමාණය හෝ. A 1,038.	මෙ—සන්මැල්ල පහසු	ප්‍රමාණය, අ.රු.ප.
නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිවාසිකම්කරුන්ගේ		
1	කල්පනාසුමි...	සුමුර ..	සුරැකුණු, කලුසුමු, සන්මැල්ල පහසු හා මුලාදායක බාංචි සන්කප්පාල පදිංචි රජතුරු මුද්දන්ගේලයේ ප්‍රමිත	1 1 29
2	කල්පනාසුමි පිල්ලා, ම. හේන, (පොල්ගස් 6 ක් ද තිබේ)	මම		0 1 31
				<u>1 3, 20</u>

L. A. 7264

1950 අංක 9 දරණ ආණ්ඩුව ඉඩම් ගැනීමේ පනතේ 7 වන වගන්තිය යටතේ දැන්වීමයි

සුරැකුණු දිනුම්කරු ආණ්ඩුවේ උප ඒජන්ස කැන්පස් විප්ලවය නිසා 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුව ගැනීමේ පනතේ 7 වන වගන්තිය යටතේ පහත දැනුම් කරුණු ගැන මෙහිින් කල්දෙමි.

- (1) මෙහි දැනුම් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවයන් දැනට ආණ්ඩුව ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් මිත් දී ලබා ගැනීම දැනට වෛරාගී අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ සත්ව සහ ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති යෑම් කෙනෙක්—
 - (අ) 1950 ක්‍රියාදාමයේ ම 27 වන දින ප්‍ර. හා. 10 ට සුරැකුණු කම්බර්ට්ස් පැමිණි මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමන්ගේ ඒජන්ස කෙනෙක් එසේ මා ඉදිරියට එමග යුතුය.
 - (ආ) කමද එසේ පෙනී සිටින කැන්පස් මෙහි 1950 ක්‍රියාදාමයේ ම 20 වන දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහතික, මිත් දී ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳී පිළිවෙලෙහි විස්තර සහ මෙම මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මේ 1950 ක්‍රියාදාමයේ ම 24 වන දින සුරැකුණු කම්බර්ට්ස් දින බිලිම්. ටී. ජයසිංහ, සුරැකුණු දිනුම්කරු ආණ්ඩුවේ උප ඒජන්සතුමා.

උප ලේඛනය		මුළුක පරිමාණය හෝ. A 1,002.	මෙ—විවේකය	ප්‍රමාණය, අ.රු.ප.
නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිවාසිකම්කරුන්ගේ		
1	දන්තසුමු වත්ත, අම්බසමුර මත්ත, හිනුක්කේන, කදුරු සහමුලයේන, හිනුක්කේන හොහොත් බෝගසමුරයේන	අමුරුදු 20 ක පොල් වත්ත සහ සල	සන්තාහොඩ බස්නාහකරලයේ ඩී.සී. ඩී.කො සහ මැරඩ් කිරිබකො බස්නාහක	7 0 21

L. A. 7276

1950 අංක 9 දරණ ආණ්ඩුව ඉඩම් ගැනීමේ පනතේ 7 වන වගන්තිය යටතේ දැන්වීමයි

සුරැකුණු දිනුම්කරු ආණ්ඩුවේ උප ඒජන්ස කැන්පස් විප්ලවය නිසා 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුව ගැනීමේ පනතේ 7 වන වගන්තිය යටතේ පහත දැනුම් කරුණු ගැන මෙහිින් කල්දෙමි.

- (1) මෙහි දැනුම් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවයන් දැනට ආණ්ඩුව ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් මිත් දී ලබා ගැනීම දැනට වෛරාගී අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ සත්ව සහ ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති යෑම් කෙනෙක්—
 - (අ) 1950 ක්‍රියාදාමයේ ම 23 වන දින ප්‍ර. හා. 9.30 ට සුරැකුණු කම්බර්ට්ස් පැමිණි මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමන්ගේ ඒජන්ස කෙනෙක් එසේ මා ඉදිරියට එමග යුතුය.
 - (ආ) කමද එසේ පෙනී සිටින කැන්පස් මෙහි 1950 ක්‍රියාදාමයේ ම 16 වන දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහතික, මිත් දී ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳී පිළිවෙලෙහි විස්තර සහ මෙම මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මේ 1950 ක්‍රියාදාමයේ ම 24 වන දින සුරැකුණු කම්බර්ට්ස් දින බිලිම්. ටී. ජයසිංහ, සුරැකුණු දිනුම්කරු ආණ්ඩුවේ උප ඒජන්සතුමා.

උප ලේඛනය		මුළුක පරිමාණය හෝ. A 1,042.	මෙ—මකුල්ලුම්	ප්‍රමාණය, අ.රු.ප.
නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිවාසිකම්කරුන්ගේ		
1	මැලිසුමුර ..	සුමුර ..	පොල්කොමුර මදකඩ මකුල්ලුම් ඇම. ජලිස් අපසුමා බාංචි සන්කප්පාල පදිංචි ලියකෝර්ස් සිල්මා	0 2 30

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි විධානය යටතේ දැන්වීමකි

සුරැකුණු දිනෙකින් පසු ආණ්ඩුවේ උප ඒජන්සා කැන්පන් විජයපාල හිසුබර් ජයසිංහ මහ මහ, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුව ගැනීමේ පනතේ 7 වැනි විධානය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරණ ඉඩම් මෙහි සඳහන් වන්නේ උඩාගැනීම සඳහා මා මෙහා අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම:—

(අ) 1950 ක්වූ නොවැම්බර් මස 23 වැනි දින ප්‍රතිභා 9 වට සුරැකුණු කවිවේට පැමිණ මා ඉදිරියේ පද්ගලිකම් පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමන්සේ ඒජන්සා කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය.

(ආ) කවද එසේ පෙනී සිටින නැතැත්තා පිසින් 1950 ක්වූ නොවැම්බර් මස 16 වැනි දින පස් ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමන්සේ අයිතිවාසිකම්වල ස්වභාවය, මන්ද ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන මන්දයේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිබඳව පිළිබඳව විස්තර යන මේවා මා මෙහා ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මේ 1950 ක්වූ ඔක්තෝබර් මස 24 වැනි දින සුරැකුණු කවිවේටයේ දී. බඩලිපි. ඩී. ජයසිංහ, සුරැකුණු දිනෙකින් පසු ආණ්ඩුවේ උප ඒජන්සා කැන්පන්.

උප ලේඛනය මූලික පලයෙන් හො. A 1,045. ගම්—බද්දේගම

නො. 1	ඉඩමේ නම	විස්තරය.	අයිතිකම්කීයන්හා.	ප්‍රමාණය, අ.ර.ප.
1	අම්බන්දුරුවෙහි ..	අඩුරුදු 30-50 පොල්වත්ත	පොල්ගහවල දෙනෙම සෙත්තල් රජමල් විසිරිවත්ත	0 16

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි විධානය යටතේ දැන්වීමකි

සුරැකුණු දිනෙකින් පසු ආණ්ඩුවේ උප ඒජන්සා කැන්පන් විජයපාල හිසුබර් ජයසිංහ මහ මහ, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුව ගැනීමේ පනතේ 7 වැනි විධානය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරණ ඉඩම් මෙහි සඳහන් වන්නේ උඩාගැනීම සඳහා මා මෙහා අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම:—

(අ) මේ 1950 ක්වූ නොවැම්බර් මස 23 වැනි දින ප්‍ර. හා. 11 වට සුරැකුණු කවිවේට පැමිණ මා ඉදිරියේ පද්ගලිකම් පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමන්සේ ඒජන්සා කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය.

(ආ) කවද එසේ පෙනී සිටින නැතැත්තා පිසින් 1950 ක්වූ නොවැම්බර් මස 16 වැනි දින පස් ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමන්සේ අයිතිවාසිකම්වල ස්වභාවය, මන්ද ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන මන්දයේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිබඳව විස්තර යන මේවා මා මෙහා ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මේ 1950 ක්වූ ඔක්තෝබර් මස 24 වැනි දින සුරැකුණු කවිවේටයේ දී. බඩලිපි. ඩී. ජයසිංහ, සුරැකුණු දිනෙකින් පසු ආණ්ඩුවේ උප ඒජන්සා කැන්පන්.

උප ලේඛනය මූලික පලයෙන් හො. A 1,046. ගම්—බද්දේගම

නො. 1	ඉඩමේ නම	විස්තරය.	අයිතිකම්කීයන්හා.	ප්‍රමාණය, අ.ර.ප.
1	සුග්‍රහා ආණ්ඩුවේ කුඹුරේ මහල	අඩුරුදු 25 පොල්වත්ත, මෙහි නාවකාලිකා ගෙයක්ද පවතී	මැල්ලම් මැද්දේගම පදිංචි (1) ටී. ඩී. ඩී. නිර්මාණය (2) ටී. ඩී. ඩී. සයිමා	0 1 8

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි විධානය යටතේ දැන්වීමකි

සුරැකුණු දිනෙකින් පසු ආණ්ඩුවේ උප ඒජන්සා කැන්පන් විජයපාල හිසුබර් ජයසිංහ මහ මහ, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුව ගැනීමේ පනතේ 7 වැනි විධානය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි.

- (1) මෙහි පහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරණ ඉඩම් මෙහි සඳහන් වන්නේ උඩාගැනීම සඳහා මා මෙහා අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම:—

(අ) 1950 ක්වූ නොවැම්බර් මස 27 වැනි දින ප්‍රතිභා 11 වට සුරැකුණු කවිවේට පැමිණ මා ඉදිරියේ පද්ගලිකම් පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමන්සේ ඒජන්සා කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය.

(ආ) කවද එසේ පෙනී සිටින නැතැත්තා පිසින් 1950 ක්වූ නොවැම්බර් මස 20 වැනි දින පස් ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමන්සේ අයිතිවාසිකම්වල ස්වභාවය, මන්ද ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන මන්දයේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිබඳව විස්තර යන මේවා මා මෙහා ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මේ 1950 ක්වූ ඔක්තෝබර් මස 24 වැනි දින සුරැකුණු කවිවේටයේ දී. බඩලිපි. ඩී. ජයසිංහ, සුරැකුණු දිනෙකින් පසු ආණ්ඩුවේ උප ඒජන්සා කැන්පන්.

උප ලේඛනය මූල් පලයෙන් හො. A 1,061. ගම්—බද්දේගම

නො. 1	ඉඩමේ නම	විස්තරය.	අයිතිවාසිකම්කීයන්හා.	ප්‍රමාණය, අ.ර.ප.
1	ඉලුපොහා කුඹුර	කුඹුර	කොටුකොඩ, රද්දේගම පදිංචි කේ. සිරිල් පෙරේරා	0 3 9

1950 අංක 9 දරණ අක්ෂරයාම අංක 7 වන විශේෂ සංස්කරණයේ දැනට

කැබලි තැන්පත් කර ඇති අතර ඒ වලින් බොහෝ කොටසක් 1950 අංක 9 දරණ අක්ෂරයාම අංක 7 වන විශේෂ සංස්කරණයේ පහත සඳහන් කරුණු සලකා බැලීමෙන් කැඩී ඇත.

- (1) ඉඩම් සඳහා වෙන්වූ ඉඩම් භුක්තිය පහත සඳහන්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ පනතේ යටතේ පහත සඳහන් කරුණු සලකා බැලීමෙන් කැඩී ඇත.
- (2) එසේ කළ විට ඉඩම් භුක්තිය පහත සඳහන් ඉඩම් භුක්තිය පහත සඳහන් කරුණු සලකා බැලීමෙන් කැඩී ඇත.
- (3) එසේ කළ විට ඉඩම් භුක්තිය පහත සඳහන් ඉඩම් භුක්තිය පහත සඳහන් කරුණු සලකා බැලීමෙන් කැඩී ඇත.

1950 අංක 9 දරණ අක්ෂරයාම අංක 7 වන විශේෂ සංස්කරණයේ දැනට
 කැබලි තැන්පත් කර ඇති අතර ඒ වලින් බොහෝ කොටසක් 1950 අංක 9 දරණ අක්ෂරයාම අංක 7 වන විශේෂ සංස්කරණයේ පහත සඳහන් කරුණු සලකා බැලීමෙන් කැඩී ඇත.

ලප අලංකාර කිරීමේ කොටස. A 628. කෙ—පාලනය

නං.ය.	ඉඩමේ නම.	විස්තර.	ඉඩම්කරු සමාජය.	ප්ලාන්. අ. ටැ. ප.
1	පහර පසු කටු පිටු දේ, බඩා පහර පිටු දේ, කුඹුරු	කොටු පහර පිටු දේ, පෙරේරා	කොටු පහර පිටු දේ, පෙරේරා	2 3 33

ඉඩම් සම්පත් අලංකාර කිරීමේ දැන්වීම

අවසර පත් කිරීමේ කොටසේ දැන්වීමේ පිළිබඳ ඉඩම් කොටසේ දැන්වීමේ

(අධිකාරියේ පවතින සියලුම අවස්ථා සඳහා)

අධිකාරියේ දැන්වීමේ පිළිබඳ පනතේ යටතේ පහත සඳහන් කරුණු සලකා බැලීමෙන් කැඩී ඇත.

1. මෙහි දැන්වීමේ පිළිබඳ පනතේ යටතේ පහත සඳහන් කරුණු සලකා බැලීමෙන් කැඩී ඇත.
2. අධිකාරියේ පවතින සියලුම අවස්ථා සඳහා.
3. අධිකාරියේ පවතින සියලුම අවස්ථා සඳහා.
4. අධිකාරියේ පවතින සියලුම අවස්ථා සඳහා.
5. අධිකාරියේ පවතින සියලුම අවස්ථා සඳහා.
6. අධිකාරියේ පවතින සියලුම අවස්ථා සඳහා.

අවස්ථා	ඉඩම්කරු සමාජය	ප්ලාන්. අ. ටැ. ප.
29	143 0 0	පොල්, කේ සහ රබර්
47	1 2 37	පොල්, කේ සහ රබර්
18	0 1 5	පොල්, කේ සහ රබර්
31	2 0 21	පොල්, කේ සහ රබර්
32	433 0 0	පොල්, කේ සහ රබර්
110	0 1 1	පොල්, කේ සහ රබර්
112	0 0 34	පොල්, කේ සහ රබර්
1	141 2 1	පොල්, කේ සහ රබර්
2	50 0 0	පොල්, කේ සහ රබර්
3	0 0 28	පොල්, කේ සහ රබර්
81	61 1 16	පොල්, කේ සහ රබර්
82	0 1 2	පොල්, කේ සහ රබර්
4	39 0 21	පොල්, කේ සහ රබර්
1A	47 2 16	පොල්, කේ සහ රබර්
1G	0 1 26	පොල්, කේ සහ රබර්
1H	1 2 1	පොල්, කේ සහ රබර්
1I	0 2 21	පොල්, කේ සහ රබර්
1J	0 0 7	පොල්, කේ සහ රබර්
1K	0 0 9	පොල්, කේ සහ රබර්
2	73 3 8	පොල්, කේ සහ රබර්
17	65 0 0	පොල්, කේ සහ රබර්
18	32 1 23	පොල්, කේ සහ රබර්
5	185 0 0	පොල්, කේ සහ රබර්
5i	10 2 14	පොල්, කේ සහ රබර්
5j	0 0 4	පොල්, කේ සහ රබර්
3	20 3 20	පොල්, කේ සහ රබර්
33	50 0 0	පොල්, කේ සහ රබර්
15	330 0 0	පොල්, කේ සහ රබර්
15r	44 2 27	පොල්, කේ සහ රබර්

කැබැල්ල ප්‍රමාණය (කවුඩ්වර්ගයක්) මෙහිදී ඉඩම් වල වැඩි වීමට අ. රු. ව. සුදුසු කොටසිනි

සිතියමේ නො. F. V. P. 432. ගම්—සිගුණමුඩු

18	..	38	2	38	..
23A	..	0	3	17	..
33	..	0	3	11	..
50	..	1,315	0	0	..
50A	..	2	0	12	..
50K	..	0	3	39	..
57	..	6	1	4	..

පොල්, තේ සහ රබර්

සිතියමේ නො. F. V. P. 112. ගම්—මීගහමුව

3	..	1	3	5	..
4	..	553	1	37	..

පොල්, තේ සහ රබර්

සිතියමේ නො. F. V. P. 115. ගම්—ඉහලපහත්තල

16c	..	11	2	23	..
15B	..	9	3	0	..
15El	..	6	2	20	..
48	..	43	3	4	..

පොල්, තේ සහ රබර්

සිතියමේ නො. F. V. P. 109. ගම්—පහාපොඩ

18	..	2	9	0	0	..
35	..	14	0	4	..	
18P	..	0	2	35	..	

පොල්, තේ සහ රබර්

සිතියමේ නො. F. V. P. 480. ගම්—මදදකම

16	..	0	0	28	..
17	..	5	1	19	..
22	..	1	2	15	..
23	..	2	0	29	..
33	..	0	1	23	..
34	..	0	3	11	..
35	..	234	3	25	..
35A1	..	0	3	5	..
35B	..	0	1	5	..
84	..	607	0	0	..

පොල්, තේ සහ රබර්

සිතියමේ නො. F. V. P. 106. ගම්—පවුරුගම

1	..	38	0	0	..
---	----	----	---	---	----

පොල්, තේ සහ රබර්

සිතියමේ නො. F. V. P. 479. ගම්—පහරම්

19	..	20	0	0	..
19N	..	2	0	0	..

පොල්, තේ සහ රබර්

LVG/4787

දිවුනාපත්‍ර ලැබීමට සුදුසුකම් සපුරා ඇති පිලිබඳ ඉඩම් කම්මරාණයේ දැන්වීමකි

මෙහි පහත විස්තර දැක්වෙන ආදායම් ඉඩම් හිමියන් විසින් දිවුනාපත්‍ර ලැබීමට සුදුසුකම් සපුරා ඇති බව පෙනී යයි. මෙහි දැන්වීම 1950 අගෝස්තු මස 18 වැනි දින සිදු වූ අතර 1935 සිට 1937 දක්වා වසර තුන තුළින් දිවුනාපත් ලැබීමට අවස්ථාවක් සෑදීමට අවස්ථාවක් සෑදීමට කමිටුවක් පත් කළ අතර ආදායම් ලබා දීමට ඒකච්ඡදායම් මගින් පවත්වන කමිටුවක් පත් කළ අතර එමඟින් දැන්වීමක් සිදු කළ බව පෙනී යයි.

2. ඉඩම් කම්මරාණයේ කමිටුවක් සෑදීමට අවස්ථාවක් සෑදීමට කමිටුවක් පත් කළ අතර එමඟින් දැන්වීමක් සිදු කළ බව පෙනී යයි. නැතහොත් නව පවසුම් සහ පවසුම් මගින් පවත්වන කමිටුවක් පත් කළ අතර එමඟින් දැන්වීමක් සිදු කළ බව පෙනී යයි.

3. මෙහිදී ඉඩම් කම්මරාණයේ පිලිබඳව දැන්වීමක් සිදු කළ අතර එමඟින් දැන්වීමක් සිදු කළ බව පෙනී යයි.

කේ. කනගාසුන්ද්‍රම,
ඉඩම් කමිටුවේ සභාපති.

මේ 1950 අගෝස්තු මස 10 වැනි දින කොළඹ ඉඩම් කමිටුවේ සභාපතිවරයාගේ කාර්යාලයේදී.

දිවුනු පත්‍ර ඉඩම් මිලට

පලායේ අඩවන F. V. P. 612	ගම්—මහලදොණවිල
කැබැල්ලේ අඩවන	අඩවන පත්‍ර දැන්වීමේ ප්‍රමාණය, ඉඩමක ඉල්ලුම්කරුවන්ගේ අ. රු. ව.
119 හා 273	එල්. ඒ. දෙසන්පේරේ f3 ලීප්ස් .. 10 3 15
270, 272 හා 274	එල්. ඩී. සයිමන් ද සිල්වා .. 10 2 32

මැන්ඩර්ස් හිමි ඉල්ලුම් පත්‍ර පිළිබඳ දැන්වීමකි

L. K. 4592

මේ 1951 වෛශ්‍රවැස්ඵේ ශ්‍රී පාදකොන්ඩා විශ්ව විද්‍යාලය පහත අදහස් රජයේ සහ ඉඩම් මට්ටම් නාමිකාලික කඩ සෑදීමේ දිනට ඉල්ලා එවන දිනටත් ඉල්ලුම් පත්‍ර සැරසුම් පළාතේ ආදායම් ඒජන්සි උත්තරාණයේ විසින් භාර කළු ලැබේ.

2. එක් ඉල්ලුම් පත්‍ර ඉඩමක කමරාණයේ මතුවීම "ශ්‍රී පාදකොන්ඩා විශ්ව විද්‍යාලය පහත අදහස් රජයේ සහ ඉඩම් මට්ටම් නාමිකාලික කඩ සෑදීමේ දිනට ඉල්ලා එවන දිනටත් ඉල්ලුම් පත්‍ර සැරසුම් පළාතේ ආදායම් ඒජන්සි උත්තරාණයේ විසින් භාර කළු ලැබේ. 1950 අගෝස්තු මස 1 වැනි දින පෙරවර, 10 වැනි දින පෙර සහ කමරාණයේ ආදායම් ඉල්ලුම්කරුවන් දැනුවත් වීමට මිනිසුන්. එක් නැත්තම් නිසි ආදායම් ඒජන්සි කොන්සෝ ඒජන්සි මට්ටම් මට්ටම් ඉල්ලුම් පත්‍ර සැරසුම් පළාතේ විසින් භාර කළු ලැබේ.

3. භාරගැනීමට සූදානම් ඉල්ලුම් පත්‍ර මුදල් පිටපත් මගින් පිටපත් කළ අතර ඉඩම් මට්ටම් නාමිකාලික කඩ සෑදීමේ දිනට ඉල්ලා එවන දිනටත් ඉල්ලුම් පත්‍ර සැරසුම් පළාතේ ආදායම් ඒජන්සි උත්තරාණයේ විසින් භාර කළු ලැබේ.

4. ගම් ඉල්ලුම් පත්‍ර සහ ඉල්ලුම් පත්‍ර සිසිල් කොන්සෝ සිසිල්, ඉල්ලුම් පත්‍ර සහ සිසිල් කොන්සෝ භාරගැනීමේ දිනට ඉල්ලා එවන දිනටත් ඉල්ලුම් පත්‍ර සැරසුම් පළාතේ ආදායම් ඒජන්සි උත්තරාණයේ විසින් භාර කළු ලැබේ.

5. ගම් ඉඩම් කමරාණයේ ඉල්ලුම් පත්‍ර පිළිබඳව දැන්වීමක් සිදු කළ අතර එමඟින් දැන්වීමක් සිදු කළ බව පෙනී යයි. එමඟින් දැන්වීමක් සිදු කළ බව පෙනී යයි. මේ 1951 අගෝස්තු මස 10 වැනි දින පෙරවර, 10 වැනි දින පෙර සහ කමරාණයේ ආදායම් ඉල්ලුම්කරුවන් දැනුවත් වීමට මිනිසුන්. එක් නැත්තම් නිසි ආදායම් ඒජන්සි කොන්සෝ ඒජන්සි මට්ටම් මට්ටම් ඉල්ලුම් පත්‍ර සැරසුම් පළාතේ විසින් භාර කළු ලැබේ.

6. බදුකරුන් විසින් කළු මට්ටම් සහ මට්ටම් මට්ටම් සහ සිසිල් කොන්සෝ ආදායම් ඉල්ලුම් පත්‍ර සැරසුම් පළාතේ ආදායම් ඒජන්සි උත්තරාණයේ විසින් භාර කළු ලැබේ. මේ අදහස් මගින් දැන්වීමක් සිදු කළ බව පෙනී යයි.

7. බදුකරුන් විසින් කළු මට්ටම් සහ මට්ටම් මට්ටම් සහ සිසිල් කොන්සෝ ආදායම් ඉල්ලුම් පත්‍ර සැරසුම් පළාතේ ආදායම් ඒජන්සි උත්තරාණයේ විසින් භාර කළු ලැබේ. මේ අදහස් මගින් දැන්වීමක් සිදු කළ බව පෙනී යයි. මේ 1951 අගෝස්තු මස 10 වැනි දින පෙරවර, 10 වැනි දින පෙර සහ කමරාණයේ ආදායම් ඉල්ලුම්කරුවන් දැනුවත් වීමට මිනිසුන්. එක් නැත්තම් නිසි ආදායම් ඒජන්සි කොන්සෝ ඒජන්සි මට්ටම් මට්ටම් ඉල්ලුම් පත්‍ර සැරසුම් පළාතේ විසින් භාර කළු ලැබේ.

8. 1951 වෛශ්‍රවැස්ඵේ මස 1 වැනි දින පෙරවර, 10 වැනි දින පෙර සහ කමරාණයේ ආදායම් ඉල්ලුම්කරුවන් දැනුවත් වීමට මිනිසුන්.

- (1) නිලියාලේ කඩ 2කි. (එක් භාරව ගනිමින් අනෙක් ඉඩම් මට්ටම් සහ සිසිල් කොන්සෝ.)
- (2) මහලදොණවිල කඩ 1කි.
- (3) ඉදිකඩුවාගේ සල්පාන්ගේ කඩ 1කි.
- (4) පොල්ලපුරේ කඩ 1කි.
- (5) පවුරුගම කඩ 1කි.
- (6) එරත්තේ කුන්මාදර කඩ 2කි. එක් කුන්මාදර කඩ 1කි. (අනෙක් කොන්සෝ.)
- (7) පවුරුගම කඩ 1කි.
- (8) පොල්ලපුරේ කඩ 1කි.
- (9) සිසිල් කඩ 1කි.
- (10) එරත්තේ මහලදොණවිල කඩ 1කි.
- (11) මහලදොණවිල ඉඩමක කොන්සෝ ආදායම් ඉඩමක කඩ 1කි.
- (12) පොල්ලපුරේ සහ මහලදොණවිල අනෙක් කොන්සෝ කොන්සෝ කඩ 1කි.
- (13) පොල්ලපුරේ සහ මහලදොණවිල කොන්සෝ කඩ 1කි.
- (14) මහලදොණවිල කොන්සෝ කඩ 1කි.
- (15) එරත්තේ මහලදොණවිල කොන්සෝ කඩ 1කි.
- (16) ඉඩම් පවුරුගම සහ නිලියාලේ අනෙක් කොන්සෝ කොන්සෝ කඩ 1කි.
- (17) සිසිල් කොන්සෝ කොන්සෝ කොන්සෝ කඩ 1කි.
- (18) පොල්ලපුරේ කොන්සෝ කඩ 1කි.
- (19) මහලදොණවිල කොන්සෝ කඩ 1කි.
- (20) පොල්ලපුරේ කොන්සෝ කඩ 1කි.
- (21) දිවුනාපත්‍ර කොන්සෝ කොන්සෝ කඩ 1කි.
- (22) මහලදොණවිල කොන්සෝ කොන්සෝ කඩ 1කි.
- (23) මහලදොණවිල කොන්සෝ කොන්සෝ කඩ 1කි.
- (24) මහලදොණවිල කොන්සෝ කොන්සෝ කඩ 1කි.
- (25) මහලදොණවිල කොන්සෝ කොන්සෝ කඩ 1කි.

බී. මැන්ඩර්ස්,
සභාපති, පළාතේ මහලදොණවිල ඉඩම් කමරාණයේ.
මේ 1950 අගෝස්තු මස 23 වැනි දින
පත්‍ර සැරසුම් කමිටුවේදී.

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்டலி ஷெல்லரன் சேனானாயக்க ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 11 ந் உ.

டடலி சேனானாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் வசண்டுவின் இலக்கம் : Q. 3,249.
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/TW/272

காணியின் விபரம்.

பிரதமப்படம் இலக்கம் A. 2,743 ல் துண்டு 1 என விவரிக்கப்பட்ட கொழும்பு டிஸ்திரிக், சியானே கோழை மேற்கு, அதிகாரிப் பறறுவில் வெதமுல்லை கிராமத்திலிருக்கும் 0 ஏ. 0 று. 3.27 ப. விசாலமுள்ள பொக்குள பொடவத்தை என்றும் பெயரையுடைய காணி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்டலி ஷெல்லரன் சேனானாயக்க ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 11 ந் உ.

டடலி சேனானாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் வசண்டுவின் இலக்கம் : J/T/141

காணியின் விபரம்.

பிரதமப்படம் A. 1,604 ல் 1 ம் துண்டு என்று அளக்கப்பட்டிருக்கும் மாதளை டிஸ்திரிக் கில் மாதளை தெற்கு பகுதியில், அலகிரிஉடரிய பதனவில், பமுனுவ கிராமத்தில் பொல்வத்த எஸ்டேட் என்ற காணியில் 2 ஏக்கர் விசாலவகொண்ட காணிததுண்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்டலி ஷெல்லரன் சேனானாயக்க ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதிமீ 20 ந் உ.

டடலி சேனானாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் வசண்டுவின் இலக்கம் :
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் :

காணியின் விபரம்.

கேகாலை டிஸ்திரிக் கிலுள்ள திகல் கிராமத்திலுள்ள 2 ஏக்கர் பரப்புள்ள ஹிமபுதுபொலவேறன் எனப்படும் காணி. எல்லைகளாவன :—

- வடக்கு : பெரொ பாசகுகுரிய காணி;
- கிழக்கு : டி. எஸ். அப்புசிக் கோவுக்குரிய காணி;
- தெற்கு : டபளியு. எம். புஞ்சிபண்டாவுக்குரிய காணி;
- மேற்கு : நெலவயல்.

பொல்கொடை வெள்ளப்பெருக்குப் பாதுகாப்புத்திட்ட அணைக்காக ஒதுக்கப்பட்ட இடம் எனலும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னர் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

பிரதமப்படத்து இல. A. 2,033. குறிச்சி—பனப்பிறறியா பறடுவா.

துண்டு. காணியின் பெயர்.

விபரம்.

விசாலம்.
ஏ. று. ப.

- | | | |
|------------------|---|----------|
| 7 அம்பலனவத்த | நாலு தென்னை மரங்கள் நாற்பது வயதுள்ள ஒரு பலா மரம். இருபத்திரண்டு தென்னை மரங்கள், முப்பது வயதுள்ள பனவிரண்டு பலா மரங்கள், ஐந்து தென்னை மரங்கள், ஒன்பது சரப்பலா மரங்கள், ஒரு கழுகு மரமும், பறினைந்து வயதுள்ள ஒரு தோட மரமும், எழு வயதுள்ள எழு தென்னை மரங்களும், ஐந்து வாழைச் செடிகளும் அடங்கிய காணி; பண்பிட்டியாவில் வசிக் கும குமாப்பாலகே பேலிஸ் பீரில், பெவிட்டாவில் வசிக் கும குமாப்பாலகே வில்லியம் பீரில், பரடுவாவில் வசிக் கும அமரதுங்க டோனா மிவரி னேனா, பண்பிட்டியாவில் வசிக் கும யகடெகி கண்டாகே பொடி னேனா கோல்டா என்பவர்களுக்குச் சொந்தமான தென்று சொல்லப்படுகிறது | 0 1 36.5 |
| 8 அம்பலனவத்த | 8 தென்னை மரங்களும், 30 வயதுள்ள 3 பலா மரங்களும், 4 வயதுள்ள 5 தென்னை மரங்களும், 2 பலா மரங்களும், 3 சரப்பலா மரங்களும், 12 வயதுள்ள ஒரு கபரங்கா மரமும், ஒரு கழுகு மரமும், 2 வயதுள்ள ஒரு மங்குலதான மரமும் அடங்கிய தோட்டம்; இது பண்பிட்டியாவில் வசிக் கும குமாப்பாலகே பெலிஸ் பீரில், பெவிட்டாவில் வசிக் கும குமாப்பாலகே வில்லியம் பீரில், பரடுவாவில் வசிக் கும அமரதுங்க டோனா மிவரி னேனா, பண்பிட்டியாவில் வசிக் கும யகடெகி கண்டாகே பொடி னேனா கோல்டா என்பவர்களுக்குச் சொந்தமான தென்று சொல்லப்படுகிறது | 0 0 19.1 |
| 46 மடுறுஓலிப்பொல | நெலவயல், இது வெல்பொலாவில் வசிக் கும வில்கொடா வியனாகே ஜேமிஸ் சிங்கோ என்பவருக்கும் பொத்து பிடியாகே எலியஸ், வியனாகே வில்லியம் சிங்கோ என்பவருக்கும் சொந்தமானது | 0 0 6 |

කුණ	කාணියின் பெயர்.	விபரம்.	விசாலம். ஏ. ஸ்டூ. ப'
48	ஹிக்கமலபெரொமா அல்லது ஹல்லஹல் பெரொமா	நெல்வயல், இது டியகம், பறடுவ, படுவ வளவாவலில் வசிக்ரும் டி. ஜேமில் டென்குன, டியகம் பறடுவ, பறடுவ வளவில் வசிக்ரும் டி. ஜேமி டென்குன, மட்டக்களப்பில் இருக்கும் பொலில் சேவகன டி. ஹென்றி செனவிரத்தன, களவான, குருகேகமயில் வசிக்ரும் டி. இலலின டென்குன, தொட்டமே, அனுத் வளவவில் வசிக்ரும் டி. லூலலின டென்குன, பொலலகம், டியகம், தளவட்டா வளவவில் வசிக்ரும் டி. ஜொலலின டென்குன, பறடுவா வளவவில் வசிக்ரும் டி. அடலின டென்குன, களுத்துறை தெற்கில் வசிக்ரும் புறகட்டா பிளபு எப். பி. பெரேரா அவர்களே மேற்பாத்தது டி. டி. கருணயக்க, பறடுவாவில் வசிக்ரும் அமரதங்க ஜேமில் சிங்கோ என்பவர்களுக்குச் சொந்தமானதென்று சொல்லப்படுகிறது.	0 2 9.2
51	வாப்டேகவத்த	தொட்டம், 11 தென்கீன மரங்கள, 10 வயதுள்ள 2 பலா மரங்கள, 30 வயதுள்ள 2 பலா மரங்கள, ஒரு பெலி மரம், 15 வயதுள்ள ஒரு ஹால் மரம், 10 வயதுள்ள ஒரு மில்ல மரம், 10 தென்கீன மரங்களும் 6 வயதுள்ள 3 ஹலமில்ல மரங்களும், அடங்கியது இது டியகம் பறடுவா வளவில் வசிக்ரும் டி. ஜேமில் டென்குன, டியகம் பறடுவா வளவில் வசிக்ரும் டி. ஜேமி டென்குன, மட்டக்களப்பில் உள்ள பொலில் சேவகன டி. ஹென்றி செனவிரத்தன, களவான குருகேகமயில் வசிக்ரும் டி. இலலின டென்குன, தொட்டமே அனுத் வளவில் வசிக்ரும் டி. லூலலின டென்குன, பொலலகம், டியகம் நெல்வத்தே வளவில் வசிக்ரும் டி. ஜொலலின டென்குன, டியகம் பறடுவாவில் வசிக்ரும் டி. அடலின டென்குன களுத்துறை தெற்கில் வசிக்ரும் புறகட்டா பிளபி எப். பி. பெரேரா அவர்கள் மேற்பாத்தது டி. டி. கருணயக்கா என்பவர்களுக்குச் சொந்தமானதென்று சொல்லப்படுகிறது.	0 1 12.6
53	பண்டியாவத்த அல்லது வளவிலேவத்த	தொட்டம், 2 தென்கீன மரங்களும், 41 கோப்பி மரங்களும், ஒரு மோரா மரமும், ஒரு 10 வயது மூழை மரமும் 3 கழுக்கு மரங்களும், 5 வயதுள்ள ஒரு மில்ல மரமும், 3 வயதுள்ள 11 கழுக்கு மரங்களும் அடங்கியது, இது பறடுவ வளவில் வசிக்ரும் டி. ஜேமில் டென்குனக்கும் டி. ஜேமி டென்குனக்கும், மட்டக்களப்பில் உள்ள பொலில் சேவகன டி. ஹென்றி செனவிரத்தன, களவான, குருகேகமயில் வசிக்ரும் இலலின டென்குனக்கும், தொட்டமே அனுத்வளவில் வசிக்ரும் டி. லூலலின டென்குனக்கும், தெல்லத்த வளவில் வசிக்ரும் டி. ஜொலலின டென்குனக்கும், டியகம், பறடுவ, பொலலகமயில் வசிக்ரும் டி. அடலின டென்குனக்கும், களுத்துறை தெற்கில் வசிக்ரும் புறகட்டா பிளபு எப். பி. பெரேரா அவர்கள் மேற்பாத்தது டி. டி. கருணயக்கா என்பவர்களுக்குச் சொந்தமானதென்று சொல்லப்படுகிறது.	0 0 5
54	ஷெ	தொட்டம், ஒரு பலா மரமும், 75 வயதுள்ள ஒரு அரச மரமும், 30 வயதுள்ள 17 தென்கீன மரங்களும், 5 பலா மரங்களும், 4 தென்கீன மரங்கள, 6 ஹலமில்ல மரங்கள, ஒரு கொட்டபொற மரம், 15 வயதுள்ள ஒரு நாரத்தை மரமும், 20 வயதுள்ள ஒரு ராப்பலா மரம், 4 ஹலமில்ல மரங்கள, ஒரு பருத்தி மரம், 5 வயதுள்ள ஒரு தொட்டி மரமும் இனமரமும், ஒரு நாவல மரம், 2 நெத்துன் மரங்கள, ஒரு குருகுமன மரமும், 75 கோப்பி மரங்களும் 10 வயதுள்ளது, 2 எலுமிச்சை மரங்கள, ஒரு பெலி மரம், 8 வயதுள்ள 4 நெத்துன் மரங்கள, ஒரு பறறை வாழை மரங்களும்; இது பறடுவ டியகம் வளவில் வசிக்ரும் டி. ஜேமில் டென்குன, பறடுவ பறடுவ டியகம் வளவில் வசிக்ரும் டி. ஜேமி டென்குனும் டி. மட்டக்களப்பிலுள்ள பொலில் சேவகன டி. ஹென்றி செனவிரத்தன, குருகேகம் களவானயில் வசிக்ரும் டி. இலலின டென்குன, தொட்டமே, அனுத்வளவ வ தொட்டமேயில் வசிக்ரும் டி. லூலலின டென்குன, பொலலகம், டியகம், தலவத்த வளவில் வசிக்ரும் டி. ஜொலலின டென்குன, டியகம், பறடுவ, பறடுவ வளவில் வசிக்ரும் டி. அடலின டென்குன, களுத்துறை தெற்கில் வசிக்ரும் புறகட்டா பிளபு எப். பி. பெரேரா அவர்கள் மேற்பாத்தது டி. டி. கருணயக்கா என்பவர்களுக்குச் சொந்தமானதென்று சொல்லப்படுகிறது.	0 1 23.7
56	மிஷலித்த	தொட்டம், 50 வயதுள்ள ஒரு பலா மரம், 25 வயதுள்ள ஒரு மாமரம், 20 வயதுள்ள 2 முங்கிறப்பறறைகளும், 12 ரப்பா மரங்கள, 3 ஹால் மரங்கள, ஒரு நுகட்டன மரம், 12-வயதுள்ளது 15 ரப்பா மரங்கள, ஒரு கொட்ட பொற மரம் 4 வயதுள்ளதும், 10 வயதுள்ள 7 கழுக்கு மரங்களும், இது டியகம், பறடுவ, பறடுவ வளவைச் சேர்ந்த டி. ஜேமில் டென்குனக்கும், டி. ஜேமி டென்குனக்கும், மட்டக்களப்பிலுள்ள பொலில் சேவகன டி. ஹென்றி செனவிரத்தன, குருகேகம் களவானயைச் சேர்ந்த இலலின டென்குன, தொட்டமே; தொட்டமே அனுத்வளவையைச் சேர்ந்த டி. லூலலின டென்குன, பொலலகம், டியகம், தளவத்த வளவைச் சேர்ந்த டி. ஜொலலின டென்குன, பறடுவ, பறடுவ வளவைச் சேர்ந்த டி. அடலின டென்குன, களுத்துறை தெற்கில் வசிக்ரும் புறகட்டா பிளபு எப். பி. பெரேரா அவர்கள் மேற்பாத்தது டி. டி. கருணயக்கா என்பவர்களுக்குச் சொந்தமானதென்று சொல்லப்படுகிறது.	0 0 31.2
57	மீஷிட்.	தொட்டம், 30 வயதுள்ள 7 ரப்பா மரங்களும், 101 ரப்பா மரங்களும், ஒரு கீழ் மரம், 5 ஹால் மரங்கள, 20 வயதுள்ள ஒரு கறந்தை மரம், 10 வயதுள்ள ஒரு பருத்தி மரமும், ஒரு கழுக்கு மரமும், இது கொங்கு கன்கன்கே அலில் நோன, எம். டி. ஜேமில் சிங்கோ, எம். டி. சீமுன், அமரசிங்ககே, எம். டி. சந்திரதாசன், எம். டி. சீமன் சிங்கோ, எம். டி. பீரில் சிங்கோ, எம். டி. பொடி நோன எல்லோரும் பறடுவையைச் சேர்ந்தவர்கள், பறடுவையைச் சேர்ந்த டொன சால அபு, டியகமையைச் சேர்ந்த எல். சாலின் பெரேரா, பொலலகமையைச் சேர்ந்த எ. ஜுலில் பெரேரா, பலத்தொட்டையைச் சேர்ந்த பரடுபொளகே பொடி நோன, டேலேகம் களுத்துறையைச் சேர்ந்த பரடுபொளகே சிலமன் பெரேரா, அமரசிங்ககே டொன சீயுலில் சிங்கோ, பறடுவையைச் சேர்ந்த அமரசிங்ககே ஆரொன் சிங்கோ, பறடுவையைச் சேர்ந்த கட்டக்கே டொன தாமசிரி குணவாத்தன, 94, பளனிமுனை பாணந்துறையைச் சேர்ந்த டொன ஸ்டீபன் செனவிரத்தன என்பவர்களுக்குச் சொந்தமானதென்று சொல்லப்படுகிறது, பறடுவையைச் சேர்ந்த மண்டகே ஒதிரில் அபு, கட்டக்கையைச் சேர்ந்த எம். டி. விலியம் சிங்கோ, டியகமையைச் சேர்ந்த ஜீயோமில் அபுஹாமி, நெடுபொளையைச் சேர்ந்த மண்டகே பேபி சிங்கோ என்பவர்களுக்குச் சொந்தமானதென்று சொல்லப்படுகிறது.	0 1 22.7
69	கொல்கஹுவத்த	தொட்டம், 28 தென்கீன மரங்கள, 50 வயதுள்ள ஒரு பலா மரம், 21 தென்கீன மரங்கள, 335 ரப்பா மரங்கள, 20 வயதுள்ள 5 பலா மரங்கள, 6 பலா மரங்கள, 30 வயதுள்ள ஒரு கொக மரமும் ஒரு அபு. தெல மரமும், ஒரு ஹால் மரம், 7 பலா மரங்கள 15 வயதுள்ளது, ஒரு மங்குலத்தான மரம், ஒரு ராப்பலா மரம், 4 பலா மரங்கள, ஒரு நெத்துன் மரம், 4 எலுமிச்சை மரங்கள; 10 வயதுள்ள ஒரு படபொமனை மரம், 26 தென்கீன மரங்கள, 3 வயதுள்ள 8 கீழ் மரங்கள, 7 பலா மரங்கள, ஒரு வயதுள்ள 3 எலுமிச்சை மரங்கள, 2 வயதுள்ள 235 ரப்பா மரங்கள, 6 வயதுள்ள 12 ரப்பா மரங்கள, 8 வயதுள்ள 3 வெளு மரங்கள, 12 வயதுள்ள ஒரு லாவுன் மரம், 2 கீழ் மரங்கள, 2 படதொம்பை மரங்களும், ஒரு ஓலை வீரம், இது டியகமையைச் சேர்ந்த எச். சீ. பெரேரா, பறடுவையைச் சேர்ந்த ஜி. டெனிகல் பெரேரா, டியகம் பறடுவையைச் சேர்ந்த ஜி. மிலி நோன, இல. 18, வீடியகம் பேராதேனையைச் சேர்ந்த ஜி. பேபி நோன, தளிபுடிய வாதுவையைச் சேர்ந்த எச். பீட்டா பெரேரா, 24, ஆறறக்கரை ரோட்டு களுத்துறையைச் சேர்ந்த குணவாக்கே மாத்தேனிள் பெரேரா, ஜி. கரளினஹாமி, எ. லிமன் சிங்கோ, ஜி. பொடி ஹாமி என்பவர்களுக்குச் சொந்தமானதென்று சொல்லப்படுகிறது.	4 0 26.5

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையென்றுமானது காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்யுதற்பபதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எனையிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்புகின்ற சகலரும் தாமதம் அல்லது அவரவருடைய காரியகாரமுல்லாமல் 1950 ம ஞா (நவம்பர்) கார்த்திகை மாதம் 28 ந தேதியன்று காலை 10 மணிக்கே களுத்துறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநடைகளினது தன்மையையும் அவ்வடநடைகளுக்காய்த் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லுமாபடி இத்துல் அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

பம்பதெனிய—கல்அததற கிராம சங்க ரேட்டை திருத்தவதற்கு எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

பிரதமப்படத்து இல. 459 ம, 460 ம. கிராமங்கள்—வல்தெனியாவும, பம்பதெனியாவும.

பிரதமப்பட இல. 459 சேப்புப்புட இல. 1. கிராமம்—வல்தெனிய.

துண்டு.	காணியின பெயர்.	விபரம்.	உரித்தாளியின பெயர்.	விசாலம் எ. மு. ப.
43	தெம்பிலிகுறுமுலகுமபுர	நெலவயல	(1) ராசனலாகே திருச, (2) மேறபடி அகோணிசா (3) மேறபடி சிமா, (4) மேறபடி ஹரமாளிசா, (5) மேறபடி அபிலியா, (6) மேறபடி ஜனிசா, (7) மேறபடி புஞ்சா, (8) மேறபடி நொயயா, (9) மேறபடி சரிசினு, வளதெனிய, அலவவ, (10) மேறபடி ஜயடுவா, பம்பதெனிய, அலவவ	0 0 17.3
44	நரங்குறுமுலகுமபுர	ஷெ	ராசனலாகே அகோணிசா, வளதெனிய, அலவவ, ராசனலாகே ஜயடுவா, பம்பதெனிய, அலவவ	0 0 3
45	சியம்பலகறுமுலகுமபுர	ஷெ	தெஹெலகொமிலாகே கிரா, மேறபடி எமலின நோன, வளதெனிய, அலவவ, தெஹெலகொமிலாகே சினசினு, பம்பதெனிய, அலவவ, ரத னுயக ஆரசசிலாகே ரங்ஹாமி, ஹடன கொடய லாகே பொடிநேலி, ஹடனகொடயலாகே சர நேலி, மெதகம்பொல, அலவவ	0 0 2.9
47	சரகேவத்த	60 வருஷஞ்சென்ற 2 தெனனைகளும, 30 வருஷஞ்சென்ற 9 பாகு மரங்களும, 60 வருஷஞ்சென்ற 2 தானை மரங்களும, 20 வருஷஞ்சென்ற ஒரு பஞ்ச மரமும அடங்கிய தெனனந தோட்டம்	மெனிகபுரயலாகே சாநேலி, வல்தெனிய	0 0 6.4
* பிரதமப்பட இல. 460, சோப்புப்புட இல. 2. கிராமம்—பம்பதெனிய.				
57	கெடகெலகறுமுலகுமபுர	40 வருஷஞ்சென்ற 2 தெனனைகளும, 4 வருஷஞ்சென்ற ஒரு பலா மரமும, 6 வருஷஞ்சென்ற 2 மாமரங்களும, 15 வருஷஞ்சென்ற ஒரு பாகு மரமும, 20 வருஷஞ்சென்ற சூரிய மரமும, 5 வருஷஞ்சென்ற நாரங்க மரமும அடங்கிய தெனனந தோட்டம்	பனிவிடகாரதேவகே சினசி பொன்னு, மேறபடி சைமன பொன்னு, மேறபடி ஹரிஸசனீர பெர் னுன, பம்பதெனிய, அலவவ	0 0 1.4
58	ஷெ	40 வருஷஞ்சென்ற 2 தெனனைகளும, 3 வருஷஞ்சென்ற ஒரு இளந தெனனையும, 6-15 வருஷஞ்சென்ற 17 பாகு மரங்களும, 5 வருஷஞ்சென்ற ஒரு ரம்புட்டான மரமும, 3-5 வருஷஞ்சென்ற 2 மாமரங்களும அடங்கிய தெனனந தோட்டம்	ஷெ	0 0 4.6
59	கொல்கறுமுலகுமபுர	15 வருஷஞ்சென்ற 5 பாகு மரங்களும, 30 வருஷஞ்சென்ற ஒரு பஞ்ச மரமும, 30 வருஷஞ்சென்ற ஒரு எம்பரலலா மரமும அடங்கிய தெனனந தோட்டம்	ராகல்லாகே அநோலி	0 0 1.8
60	ஹிடினவத்த	தெனனந தோட்டம் (பயி இலலை)	ஹேவயலாகே செலலதின, மேறபடி பபிலி, மேறபடி செலா, மேறபடி ஜோகினு, பம்பதெனிய, அலவவ	0 0 0.2
61	ஷெ	10-40 வருஷஞ்சென்ற 4 தெனனைகளும, 6 வருஷஞ்சென்ற 2 மாமரங்களும, 3 வருஷஞ்சென்ற ஒரு பாகு மரமும, 3 வருஷஞ்சென்ற ஒரு தானை மரமும அடங்கிய தெனனந தோட்டம்	ஷெ	0 0 4
62	கொல்கறுமுலகுமபுர, வத்த	பிலலகா 15-50 வருஷஞ்சென்ற 7 தெனனைகளும, 8 வருஷஞ்சென்ற ஒரு பலா மரமும, 5 வருஷஞ்சென்ற 2 பாகு மரங்களும அடங்கிய தெனனந தோட்டம்	ராகல்லாகே சாமெலா, மேறபடி பொடி சிங்கோ, மேறபடி ஜோகினு—மைனாகன, (பராபரிப்பவா :— ராகல்லாகே அபிலியா, வல்தெனிய, அலவவ)	0 0 3.6
65	அம்பலமகாவஹிற	ஓவிறறயில ஸதிரமறற அம்பலம், அரைமணகவா, தாளக கூரை	நாகுலகூரிய அபுஹாமிலாகே பெம்பி சிங்கோ அப்புஹாமி, மெதகம்பொல, அலவவ, மெதவள யலாகே உக்கு, பம்பதெனிய, அலவவ, லியன ஆசசிலாகே அபுஹாமி, மேறபடி முதியானசே, மேறபடி உக்குபண்டா, மேறபடி புஞ்சிஅப்புஹாமி, மேறபடி அபுஹாமி, மேறபடி பலஹாமி, மேறபடி புஞ்சிரால, கலஅதர, அலவவ, பம்ப தெனியாவிலும் வல்தெனியாவிலும், கலஅதரயிலிருக்கும் குடிசனங்கள அம்பலத்தை கட்டியவாகன	0 0 11.7
66	பலியாகெலியத்த	நெலவயல	மடவலயலாகே உக்கு, பம்பதெனிய, அலவவ	0 0 15.7
67	மல்கறுமுலகுமபுர	ஷெ	லியன ஆசசிலாகே அபுஹாமி, மேறபடி முதியானசே மேறபடி உக்குபண்டா, மேறபடி புஞ்சிஅபுஹாமி மேறபடி அபுஹாமி, மேறபடி பலஹாமி, மேறபடி புஞ்சிரால, கலஅதர, அலவவ	0 0 20
69	அம்பலமகாவஹிற	ஓவிறறயில ஸதிரமறற அம்பலம், அரைமணகவா தாளக கூரை	நாகுலகூரிய அபுஹாமிலாகே பெம்பிசிங்கோ அபுஹாமி, மெதகம்பொல, அலவவ, மடவலய லாகே உக்கு, பம்பதெனிய, அலவவ, லீனஆசசிலாகே அபுஹாமி, மேறபடி முதியானசே, மேறபடி உக்குபண்டா, மேறபடி புஞ்சிஅபுஹாமி, மேறபடி அபுஹாமி, மேறபடி பலஹாமி, மேறபடி புஞ்சிரால, கலஅதர, அலவவ, பம்ப தெனியாவிலும், வல்தெனியாவிலும், கலஅதரயிலிருக்கும் குடிசனங்கள் அம்பலத்தை கட்டியவாகன	0 0 1

துண்டு. காணியின் பெயர்.	நெலவயல்	விபரம்.	உரித்தானியின் பெயர்.	விசாலம்.
70 அம்பலமகாவலத்த	..	நெலவயல்	தூகுலசூரிய அபபுஹாமிலாகே அபபுஹாமி, மெதகம்பொல, அலவ்வ அபபுஹாமி, மெதகம்பொல, அலவ்வ	0 0 0'5
71 ஷே	..	12-50 வருஷஞ்சென்ற 18 தென்னைகளும், 10-15 வருஷஞ்சென்ற 7 கஜு மரங்களும், 15 வருஷஞ்சென்ற 2 பாக்கு மரங்களும் 2 வருஷஞ்சென்ற 3 இளை தென்னைகளும், 10-15 வருஷஞ்சென்ற 2 மாமரங்களும், 10 வருஷஞ்சென்ற ஒரு டொம்ப மரமும் அடங்கிய தென்னந் தோட்டம்	பனிவிடகாரடேவகே சின்சியா பொனூண்டு, மேற படி பபிலை பெர்னூண்டு, மடவலயலாகே உக்கு, பம்பதெனியாவ அலவவ	0 0 18'5
72 எடஹூரலியகஹமுலவத்த	..	10-60 வருஷஞ்சென்ற 11 தென்னைகளும், 10-25 வருஷஞ்சென்ற 22 பாக்கு மரங்களும், 60 வருஷஞ்சென்ற ஒரு பலா மரமும் அடங்கிய தென்னந் தோட்டம்	பனிவிடகாரடேவகே சின்சியா பொனூண்டு	0 0 12'3
73 கஹட்டகஹமுலவத்த	..	60 வருஷஞ்சென்ற ஒரு தென்ன மரம், 25 வருஷஞ்சென்ற 18 பாக்கு மரங்கள், 3 வருஷஞ்சென்ற ஒரு கோபி மரம், ஒரு லதிரமற்ற கடடுமாணம், மண சவரம் ஒலேக் கூரையம்	ரன்கெடிதேவயலாகே எபிலியா, உக்கு, மேறபடி சொபியா, பம்பதெனிய, அலவ்வ ரன்கெடிதேவயலாகே மெனிகி, போத்தலே, அம்பேபுலஸ், ரன்கெடிதேவயலாகே எமலியா, மேறபடி ராஜா, சிரிவனபொல, மகாஆரச்சிமுள்ள	0 0 11'3

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதையற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளை பிரகாரம் நில, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சிப்படுத்தக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் எனப்பதை 6 ம் பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான, இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.
மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமரக் அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய 1950 ம் (ஒக்டோபர்) 1 மாதம் 27 ந தேதியிலன்று காலை 9 மணிக்கிருநதாகல் கச்சேரியில் என்முன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணி உடனடியாக உடனடியாக தன்மையையும் அவ்வுடன்தைகளுக்காய்த் தாம் சாதிகளும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி கொள்ளப்படுகின்றது.
குருநாகல் கச்சேரி, 1950 ம் (ஒக்டோபர்) ஜப்பசிமீர் 18 ந உ.

காணி மீட்டற் சட்டம்.

L.R.O./A.P.L, 5019/J/AL/52.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிகப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால், காணி, விவசாய மந்திரி, ட்லி ஷெல்லரன் செனநாயகா ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.
கொழும்பு, ட்லி சேனனாயக்கா, 1950 ம் (ஜூலை) ஆடி மீர் 20 ந உ.
அட்டவணை, காணி, விவசாய மந்திரி.
ஆரம்பபட இல. A. 638. கிராமம்—பல்லெ கறந்துபொன.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிகப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால், காணி, விவசாய மந்திரி, ட்லி ஷெல்லரன் செனநாயகா ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.
கொழும்பு, ட்லி சேனனாயக்கா, 1950 ம் (ஜூலை) ஆவணிமீர் 28 ந உ.
அட்டவணை, காணி, விவசாய மந்திரி.
ஆரம்பபட இலக்கம் A 1,553 கிராமம்—கம்பெளவெல.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிகப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால், காணி, விவசாய மந்திரி, ட்லி ஷெல்லரன் செனநாயகா ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.
கொழும்பு, ட்லி சேனனாயக்கா, 1950 ம் (செப்ரெம்பர்) புரட்டாதிமீர் 4 ந உ.
அட்டவணை, காணி, விவசாய மந்திரி.
ஆரம்பபட இலக்கம் A 1,589 கிராமம்—லுனுகெட்டியமத்தித்த.

துண்டு. காணியின் பெயர்.	நெலவயல்	காணி விபரம்.	உரிமை கேட்பவர பெயர்.	விசாலம்.
1 குருகொலாங்கேசும்புர	..	நெலவயல்	எ. ம. சலமன பெனூனடோ, எ. ம. ஜேமஸ் பெனூனடோ, சிறிபுர ஹொட்டல், கனடி.	0 1 27
2 ஷே	..	நெலவயல், ஒரு செங்கற் கிணரும், வெண் நிலத்தில ஒரு களமும் உண்டு	பிவை. கிரா. உடகம், உரிகடுவ, வத்து காமம்	1 0 7

L.R.O./A.P.L. 3250/L.D. 4212.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணிகள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, ட்லி ஷெல்லரன் செனநாயகர் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணிகள் அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1950 ம் ௨௭ (ஓகஸ்ட்) ஆவணியீர் 28 ந் உ.

ட்லி செனநாயகர்,

காணி, விவசாய மந்திரி.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,600. கிராமம்—அத்தரகல், பல்லேகம்மெத்த.

துண்டு.	காணியின் பெயர்.	காணி விபரம்	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	யத்தெகெதரவத்த, தனகொத்தவ கட்டுவன, கலகொட, தனகொட்டுவ வத்த அல்லது என	தெனனை, கொக்கோ, பாகு, காப்பி, ராபலா மரங் களும், ஒரு செங்கற் கட்டிமும் உள்ள தோட்டம்	மிவிலை. டப்லியு. எம். சோமாவத்தி, அத்தரகல், பல்லேகம்மெத்த, கென கல்	2 0 8
2	கமய மண்டிலக்கயவத்த, வத்த	தெனனை, காப்பி, பாகு, ரப்பர், கொக்கோ மரங்களும் ஒரு மண் குடிசையும் உள்ள தோட்டம்	ஷே	0 1 35
3	யத்தெகெதரபரவத்த	தெனனை, கெப்பொக் மரங்கள் உள்ள தோட்டம்	ஷே	0 0 11
				மொத்தம் .. 2 2 14

L.R.O./A.P.L. 3685/L.D. 4210.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி ட்லி ஷெல்லரன் செனநாயகர் ஆகிய நான, 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1950 ம் ௨௭ (ஓகஸ்ட்) ஆவணியீர் 28 ந் உ.

ட்லி செனநாயகர்,

காணி, விவசாய மந்திரி.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,602 கிராமம்—மாரவெல

துண்டு.	காணியின் பெயர்.	காணி விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	பரபாவெல, உட்பரபாவெலகும்புர	நெல்வயல	பி. உக்கு அமமா, மாரவெல, ஊட்டிபட்டுவ	0 2 13

L.D 4209.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தின அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அத்தகைய காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகளை எகமகு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 28 ந் திகதி காலை 11 மணிகு எனமுன் வந்து தெரியப்படும்,

ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத் தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 21 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எகமகு அறிவிக்க வேண்டுமென்றும்,

கண்டி டிஸ்திரிக் உதவி எஜனா, விடா ஜோசப் ஹரலட் குணசேகர ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கண்டிக் கச்சேரி,

1950 ம் ௨௭ (ஓகஸ்ட்) ஐப்பசியீர் 24 ந் உ.

வி. ஜெ. எச் குணசேகர,

கண்டி டிஸ்திரிக் உதவி எஜனா.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A. 1,553. கிராமம்—கம்பொளவெல.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	றனகொலகும்புற	நெல்வயல	எம். சல்லமன் பெணுனடோ, எம். ஜேமஸ் பெணுனடோ, சிரிபுர ஹோட்டல், கண்டி.	1 1 9

L D 4217.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தின அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அத்தகைய காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகளை எகமகு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 30 ந் திகதி காலை 10 மணிகு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 23 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எகமகு அறிவிக்க வேண்டுமென்றும்,

கண்டி. டிஸ்திரிக் உதவி ஏஜனர, விகடா ஜோசப் ஹரலட் குணசேகர ஆசிரியர் நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கண்டி. கச்சேரி,
1950 ம (நடு) (ஒக்டோபர்) ஐப்பசிமீ 24 ந வ.

வி. ஜெ. எச். குணசேகர,
கண்டி. டிஸ்திரிக் உதவி ஏஜனர.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A. 1,589. கிராமம்—லுனுகெட்டியமத்தித.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம்.
1	குருகொஸ்அங்கேருமபுர	நெல்வயல	பி வை. கிரா, உடகம், உரிகடுவ, வத்துகாமம்	0 1 27
2	ஷே	நெல்வயல, ஒரு செங்கற கிணறும், வெண நிலத்தில	ஷே	1 0 7
				மொத்தம்
				1 1 34

L.D 4212

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினப்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
(2) அத்தகைய காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—
(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1950 ம ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 28 ந திகதி பிற்பகல் 3 மணிகு எனமுன் வந்து தெரியப்படும்,
(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடு தொகையையும் அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 21 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்க வேண்டுமென்றும்,
கண்டி. டிஸ்திரிக் உதவி ஏஜனர, விகடா ஜோசப் ஹரலட் குணசேகர ஆசிரியர் நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

கண்டி. கச்சேரி,
1950 ம (நடு) (ஒக்டோபர்) ஐப்பசிமீ 24 ந வ.

வி. ஜெ. எச். குணசேகர,
கண்டி. டிஸ்திரிக் உதவி ஏஜனர.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A. 1,600. கிராமம்—அத்தரகல் பலலேகமமெத்த.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம்.
1	யத்தேயிகெதரவத்த, தனகொத்துவ கட்டுவன கல்கொட, தனகொட்டுவவத்த அல்லது ஏன	தெனனை, கொக்கோ, பாக்கு, காப்பி, ராபலா மரங்களும், ஒரு செங்கற கட்டிடமும் உள்ள தோட்டம்	மிலிஸ். டபலியு. எம். சோமாவத்தி, அத்தர கல், பலலேகமமெத்த, கெளகல	2 0 8
2	கமயமன்டிலகயவத்த, தெவட்டவத்த	தெனனை, காப்பி, பாக்கு, ராபலா, கொக்கோ மரங்களும், ஒரு மண குடிசையும் உள்ள தோட்டம்	ஷே	0 1 35
3	யத்தேயிகெதரவரவத்த	தெனனை, கெப்பொக மரங்கள் உள்ள தோட்டம்	ஷே	0 0 11

L D 4210.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினப்படி அறிவித்தல்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
(2) அத்தகைய காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—
(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1950 ம ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 28 ந திகதி பிற்பகல் 2 மணிகு எனமுன் வந்து தெரியப்படும்,
(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடு தொகையையும் அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 21 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்க வேண்டுமென்றும்,
கண்டி. டிஸ்திரிக் உதவி ஏஜனர, விகடா ஜோசப் ஹரலட் குணசேகர ஆசிரியர் நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கண்டி. கச்சேரி,
1950 ம (நடு) (ஒக்டோபர்) ஐப்பசிமீ 24 ந வ.

வி. ஜெ. எச். குணசேகர,
கண்டி. டிஸ்திரிக் உதவி ஏஜனர.

அட்டவணை

ஆரம்பப்பட இல. A. 1,602. கிராமம்—மாரவெல.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம்.
1	பரபாவெல, உட்பரபாவெலகுமபுர	நெல்வயல	பி. உக்குஅமமார், மாரவெல, ஜாடியஸ்பட்டுவ	0 2 13

L.A 7270.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினப்படி அறிவித்தல்.

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
(2) அந்த காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 30 ந் திகதி, குருநாகல் கச்சேரியில் காலை 9.30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 23 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

டிஸ்திரிக்டு உதவி எஜனா டப்ளியூ. ஈ. ஜயசிங்ஹ ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருநாகல் கச்சேரி,
1950 ம் ௨௭ (ஒக்டோபர்) ஐப்பசிமீ 23 ந் உ.

டப்ளியூ. ஈ. ஜயசிங்ஹ,
டிஸ்திரிக்டு உதவி எஜனா.

அட்டவணை.

பிரதமப்பட இலக்கம் 976 ம் சேர்ப்பு இல. 5. கிராமம்—எஸ்வெரூம்

துணடு. காணியின பெயர்.	காணி விபரம்	உரிமை கேட்பவா பெயர்.	லிசாலம்.
50 கதுறுகஹமுலவத்த	தெனணை, பலா, மாமரம், தேசிக்காய், தொடங், ரா ம. ராமலிங்கமபினினை இப்போது இந்தியாவிலிருக் 1 3 30 நாரங்காயும், மண் வீடும அடங்கிய தெனணந கிரா, மனேஜா :—உ. ஜே கூணகே, எஸ்வெரூம், தோட்டம் குலியாபிடய		எ. ரூ. ப.

L.A. 7266.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 30 ந் திகதி, குருநாகல் கச்சேரியில் காலை 9 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தான் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 23 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

டிஸ்திரிக்டு உதவி எஜனா டப்ளியூ. ஈ. ஜயசிங்ஹ ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருநாகல் கச்சேரி,
1950 ம் ௨௭ (ஒக்டோபர்) ஐப்பசிமீ 23 ந் உ.

டப்ளியூ. ஈ. ஜயசிங்ஹ,
டிஸ்திரிக்டு உதவி எஜனா.

அட்டவணை.

ஆரம்பபட இலக்கம் A. 998. கிராமம்—வத்தகெதர.

துணடு. காணியின பெயர்.	காணி விபரம்.	உரிமை கேட்பவா பெயர்.	லிசாலம்.
1 போகஹலந்தஹேன, போகஹ தெனணந தோட்டம் 10-15 வருஷம் தம்புல்ல ரேட, குருநாகலிலிருக்கும் டப்ளியூ. சோமபாலாவும், 3 3 12 லந்த எஹடுகஹமுலஹேன			எ. ரூ. ப.

L.A. 7271.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்து மூலமாக அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1950 ம் ஆண்டு (டிசம்பர்) மார்ச்சு மாதம் 5 ந் திகதி, குருநாகல் கச்சேரியில் காலை 9 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தான் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 23 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

டிஸ்திரிக்டு உதவி எஜனா டப்ளியூ. ஈ. ஜயசிங்ஹ ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருநாகல் கச்சேரி,
1950 ம் ௨௭ (ஒக்டோபர்) ஐப்பசிமீ 23 ந் உ.

டப்ளியூ. ஈ. ஜயசிங்ஹ,
டிஸ்திரிக்டு உதவி எஜனா.

அட்டவணை.

ஆரம்பபட இலக்கம் A 999. கிராமம்—தித்தவெல்ல.

துணடு. காணியின பெயர்	காணி விபரம்.	உரிமை கேட்பவா பெயர்.	லிசாலம்.
1 ஹிடினவத்த	தெனணந தோட்டம் 20-40 தலம்பிடய ஹலுக்கமவிலிருக்கும் திவுணுகல் உங்காவுக்கும், தித்தவெல்ல, 1 0 8 வருஷம்		எ. ரூ. ப.

L.A. 7264.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 27 ந் திகதி, குருநாகல் கச்சேரியில் காலை 10 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 20 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

டிஸ்திரிக்டு உதவி எஜனா டபிள்யூ. ஈ. ஜயசிங்ஹ ஆசிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருநாகல் கச்சேரி,
1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 24 ந் உ.

டபிள்யூ. ஈ. ஜயசிங்ஹ,
குருநாகல் டிஸ்திரிக்டு உதவி எஜனா

அட்டவணை.

ஆரம்பபட இலக்கம் A 1,002. கிராமம்—மாபேகமுல

துணடு.	காணியின் பெயர்	காணி விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்	விசாலம்.
1	தங்கமுலத்த, அம்பகஹமுலவத்த, தீறுகே தெனனந் தோட்டம், அடனகொட யிலிருக்கும் பலநாயக ராலாகே டிஹிரி பண்டாவும், 7 0 21 ஹேன, கஹுருமுலஹேன, தீறுகேஹேன	20 வருஷ கலமலை	வேடிவிவிருக்கும் கிரி பண்டா பஸ்யாக அவர்களுக்கும் உரிமை	ஏ. ரூ. ப.

L.A 7277

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்த காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1950 ம் ஆண்டு (டிசம்பர்) மார்ச்சு மாதம் 4 ந் திகதி, குருநாகல் கச்சேரியில் காலை 10 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 27 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

டிஸ்திரிக்டு உதவி எஜனா டபிள்யூ. ஈ. ஜயசிங்ஹ ஆசிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருநாகல் கச்சேரி,
1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 23 ந் உ.

டபிள்யூ. ஈ. ஜயசிங்ஹ,
டிஸ்திரிக்டு உதவி எஜனா.

அட்டவணை.

ஆரம்பபட இலக்கம் A. 1,031. கிராமம்—கொடிகொமுல.

துணடு.	காணியின் பெயர்.	காணி விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம்.
1	தொறும்புற	நெல்வயலும், துப்பரவு செய்யும் இடம்	அரகொடபொல கஹவனவிலிருக்கும் வகபேடிக்கே லயயா	ஏ. ரூ. ப. 0 3 13

L.A 7273.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்த காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1950 ம் ஆண்டு (டிசம்பர்) மார்ச்சு மாதம் 4 ந் திகதி, குருநாகல் கச்சேரியில் காலை 9 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 27 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

டிஸ்திரிக்டு உதவி எஜனா டபிள்யூ. ஈ. ஜயசிங்ஹ ஆசிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

குருநாகல் கச்சேரி,
1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 23 ந் உ.

டபிள்யூ. ஈ. ஜயசிங்ஹ,
டிஸ்திரிக்டு உதவி எஜனா.

அட்டவணை.

ஆரம்பபட இலக்கம் A 1,038. கிராமம்—ஹன்வெல்லபஹல.

துணடு.	காணியின் பெயர்.	காணி விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம்.
1	தங்கஹுருமுடர்	நெல்வயல	ஹனவெல்ல பகுதி, கலுகமுல, குருநாகலில் இருக்கும் கிராம தலைவர் மேல பார்த்த யனதன்பொலவிலிருக்கும் ராஜகுரு முதியானசலாகே புகுசிரால	ஏ. ரூ. ப. 1 1 29
2	தல்கஹுருமுடரில்லவ	சேனை, அதில் 6 தெனனங் கன்றுகள்	ஹெ	0 1 31

மொத்தம் 1 3 20

L.A 7276.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்த காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 23 ந் திகதி குருநாகல் கச்சேரியில் காலை 9 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும், 1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 16 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

டிஸ்திரிக்டு உதவி ஏஜன்ட் டபிள்யூ. டி. ஜயசிங்ஹ, ஆசிரிய நாள் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருநாகல் கச்சேரி,
1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 24 ந் உ.

டபிள்யூ. டி. ஜயசிங்ஹ,
குருநாகல் டிஸ்திரிக்டு உதவி ஏஜன்ட்

அட்டவணை.

ஆரம்பப் இலக்கம் A 1,042. கிராமம்—மகுலொலுவ.

துணை. காணியின் பெயர். காணி விபரம்
1 வெலிகுமபுற .. நெல்வயல்

உரிமை கேட்பவரின் பெயர்.

விசாலம்.
எ. றா. ப.

குருமுனகே வியனோரில் சில்வா உரிமைகாரர் என்று சொல்லப்படுகின்றது; மகு 0 2 30 லொலுவ, வதாகட, பொல்குறவெல எம். ஜாலிஸ் அப்பு, மேற்பார்த்து குரு முனகே வியனோரில்

LA/7253.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்,

(3) அத்தகைய காணியில் உரிதனக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 23 ந் திகதி குருநாகல் கச்சேரியில் காலை 9 மணிகு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும், 1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 16 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

டிஸ்திரிக்டு உதவி ஏஜன்ட் டபிள்யூ. டி. ஜயசிங்ஹ, ஆசிரிய நாள் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருநாகல் கச்சேரி;
1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 24 ந் உ.

டபிள்யூ. டி. ஜயசிங்ஹ,
குருநாகல் டிஸ்திரிக்டு உதவி ஏஜன்ட்.

அட்டவணை.

ஆரம்பப் இலக்கம் A 1,045. கிராமம்—பெத்தேகம்.

துணை. காணியின் பெயர். காணி விபரம்

உரிமை கேட்பவரின் பெயர்.

விசாலம்.
எ. றா. ப.

1 அம்பகஹமுலவேறன் .. தென்னந் தோட்டம் 30-50 வருஷம் தென்கமும், பாடசாலை, பொல்கஹவெலையிலிருக்கும் ராஜபகச முதியான்ச 2 0 16 லாகே டிஹிரி பண்டா அவர்களுக்கு உரிமை

L.A/7254.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்,

(3) அத்தகைய காணியில் உரிதனக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 23 ந் திகதி, குருநாகல் கச்சேரியில் காலை 11 மணிகு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 16 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

டிஸ்திரிக்டு உதவி ஏஜன்ட் டபிள்யூ. டி. ஜயசிங்ஹ, ஆசிரிய நாள் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருநாகல் கச்சேரி,
1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 24 ந் உ.

டபிள்யூ. டி. ஜயசிங்ஹ,
குருநாகல் டிஸ்திரிக்டு உதவி ஏஜன்ட்.

அட்டவணை.

ஆரம்பப் இலக்கம் A 1,046. கிராமம்—மெத்தேகம்

துணை. காணியின் பெயர்.

காணி விபரம்

உரிமை கேட்பவரின் பெயர்.

விசாலம்.
எ. றா. ப.

1 கண்டகஹகொட்டுவெகும்புரேவத்த தெனனை, தோட்டம் 25 வருஷம், தற்காலிக மெத்தகம், வெள்ளவயிலிருக்கும் (1) ஜே. பீ. டி. 0 1 8 மான ஒரு வீடு கிரி பண்டியா, (2) ஜே. பீ. டி. சைமா

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

L.A 7268

1. 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

2. அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்,

3. அத்தகைய காணியில் உரிதனக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1950 ஆண்டு நவம்பர், 27 ந் திகதி, குருநாகல் கச்சேரியில் காலை 11 மணிகு என்முன் வந்து தெரியப்படும்;

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகைமீ 20 ம் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்;

டிஸ்திரிக்டு உதவி ஏஜன்ட் டபிள்யூ. டி. ஜயசிங்ஹ ஆசிரிய நாள் மேற் சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருநாகல் கச்சேரி,
1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) 24 ந் உ.

டபிள்யூ. டி. ஜயசிங்ஹ,
குருநாகல் டிஸ்திரிக்டு உதவி ஏஜன்ட்.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 1061.	கிராமம்—மொறுகம.	விசாலம்
துண்டு.	காணியின பெயர்.	காணி விபரம்
1 அலுப்பொதகுமபுற	நெலவயல	உரிமை கேட்பவர் பெயர்.
		எ. று. ப.
		0 3 9

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

1. 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதுகாணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும், ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
2. அந்தக் காணிகளைப் பெற்றுக்கொள்ளுவதால், ஏற்படும் நஷ்ட ஈட்டுக கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்,
3. அதற்கைய காணிகளில் உரிதகுகேட்கும் ஒவ்வொருவரும்—
(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக மாவனல்ல விடுதி வீட்டில் 1950 ம (நொவெம்பர்) கார்த்திகை மாதம் 21 ந திகதி, காலை 10.30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,
(ஆ) அக்காணிகளில் தமக்குள்ள உரித்தின தன்மையும் தாம் நஷ்ட ஈட்கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம (நொவெம்பர்) கார்த்திகை மாதம் 14 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்;

கேகாலை டிஸ்திரிக் உதவி அரசாட்சி எஜனற டி. ஜி. தயாரத்து ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கிறேன்,

கேகாலைக் கச்சேரி,

1950 ம் (நொவெம்பர்) ஐப்பசிமீ 17 ந உ.

டி. ஜி. தயாரத்து,
உதவி அரசாட்சி எஜனற.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 628.	கிராமம்—மாலியத்த.	விசாலம்
துண்டு.	காணியின பெயர்.	காணி விபரம்
1 பாகலகபுகநதலியத்த,	உட்கலபுகநத நெலவயல்கள	உரிமை கேட்பவர் பெயர்,
லியத்த,	வலிவெலகுமபுற,	எ. று. ப.
குமபுறவும்	மலவே	எம். ஏ. பெரேரா, லனசியாவகடியா, கொட்டுகொட 2 3 93